

தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு எண்: 396

தமிழ்ச் சுவடுகளின் விளக்கம்

பதினெட்டாவது தொகுப்பு
(மருத்துவப் பகுதி)



தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சுரசுவதி மகால் நூலகம்

தஞ்சை சரகவதி மகால் வெளியிடு எண்: 396

தமிழ்ச் சுவடுகளின் விளக்கம்

பதினெண்தாவது தொகுப்பு
(மருத்துவப் பகுதி)

பதிப்பாசிரியர்கள்
புவர் ச. திலகம், பி.லி.ட்

தமிழ்ப் பண்டிதர்
சரகவதி மகால் நூலகம், தஞ்சாவூர்

சிறப்புக் கேள்வையைப் பதிப்பாசிரியர்
டாக்டர் ச. அரங்கராசன், B.I.M.,
சித்த மருத்துவ அலுவலர் (சிறப்பு நிலை)
அரசு மருத்துவமனை,
கந்தர்வக்கோட்டை




தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரகவதி மகால் நூலகம்

நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு

பக்கம் 1 முதல் பக்கம் 1 முடிவு

நூற்பெயர்	:	தமிழ்ச் சவடிகளின் விளக்கம்
பதிப்பாசிரியர்கள்	:	திருமதி. ச. திலகம், டாக்டர் ச. அரங்கராதன்
வெளியிடுவார்	:	இயக்குநர், சரக்கு மகால் நூலகம்
வெளியீட்டு எண்	:	396
மொழி	:	தமிழ்
பதிப்பு	:	முதல் பதிப்பு
வெளியீட்டு நாள்	:	ஷிம்பர் 1998
தாள்	:	10.9 இ.கி. சேஷாயி
நால் அளவு	:	25×19 செ.மீ.
பக்கங்கள்	:	96
படிகள்	:	500
எழுத்து	:	10 புளிளி
அச்சிட்டோர்	:	கஜேந்திரா அச்சகம், சிதம்பரம்.
புத்தகக்கட்டு	:	மெலிந்த அட்டை
பொருள்	:	மருத்துவச் சவடி விளக்க அட்டவணை
விலை	:	ரூ. 25/-



 51.12.50
 2017

பக்கம் 1 முதல் பக்கம் 1 முடிவு

வெளியீட்டாளர் முகவுரை

தமிழ்ச் சுவடிகளின் விளக்கம்

[பதினெண்தாம் தொகுப்பு]

[மருத்துவப் பகுதி]

பண் மொழிச் சுவடிகளின் பாங்குறு களஞ்சியமாகச் சரசுவதி மகால் நூலகம் திகழ்கின்றது. இந்நூலகத்தில் தமிழ், சமஸ்திருதம், மராட்டி, தெலுங்கு ஆகிய மொழிகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஒலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் இடம் பெற்றுள்ளன.

இப்போது இவ்வரிய சுவடிகளுள் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பெற்று நூல்களாகப் பதிப்பித்து வெளியிடப்பெற்று வருவதோடு, இந்நூலகத்தின் அனைத்துச் சுவடிகளுக்கும் சுவடி விளக்க அட்டவணைத் தொகுதிகளும் உருவாக்கப்பெற்று வெளியிடப் பெற்று வருகின்றன.

இந்நூலகத்தில் அவ்வப்போது சுவடிகள் சேரச்சேர, அவற்றுக்கு விளக்க அட்டவணைத் தொகுதிகள் உருவாக்கும் பணியும் தொடர்கின்றது.

இந்நூலகத்தின் தமிழ்த்தறையில் இடம் பெற்றுள்ள ஒலைச் சுவடிகளுக்கு இது காறும் பதினான்கு விளக்க அட்டவணைகள் உருவாக்கி வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றுள் ஐந்து நூல் இலக்கியச் சுவடிகளுக்கான அட்டவணைத் தொகுதிகளாகவும், ஒன்பது நூல் மருத்துவச் சுவடிகளுக்கான அட்டவணைத் தொகுதிகளாகவும் அமைந்துள்ளன.

தற்பொழுது தமிழ்த் துறையில் இடம் பெற்றுள்ள மருத்துவ ஒலைச் சுவடி களுக்கான விளக்க அட்டவணைத் தொகுதியாகத் “தமிழ்ச் சுவடிகளின் விளக்கம் — 15ஆம் தொகுதி” எனும் இந்நூல் வெளிவருகின்றது.

இத்தொகுதியை அரிதின் முயன்று இணைந்து உருவாக்கித் தந்துள்ள இந்நூலகத் தமிழ்ப் பண்தர் திருமதி ச. திவைகாரி அவர்களுக்கும், மருத்துவர் திரு.ச. அரங்கராசன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

இந்நூல் நன்முறையில் வெளிவரத் தேவையான நிதியுதவி நல்கிய மைய அரசுக்கும், இந்த நூலகத்தைச் செவ்வனே பராமரித்துவரும் மாண்புமிகு கல்வியமையமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் திரு.எம்.ர. கௌரிசங்கர், இ.ஆ.ப., அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இந்நூல் நன்முறையில் வெளிவர ஆவன செய்துள்ள நூலக நிருவாக அலுவலர் திரு.நா. தியாகராஜன், எம்.ர., பி.எல்., அவர்களுக்கும், வெளியீட்டு மேலாளர் திரு.அ. பஞ்சநாதன், எம்.ர., எம்.எல்.ஐ.என். அவர்களுக்கும், இந்நூலை நன்முறையில் அச்சிட்டளித்த சிதம்பரம் கலேஜத்திரா அச்சகத்தாருக்கும் எனது பாரட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தொகுதி, சுவடியியல் ஆய்வாளர்களுக்கு நன்கு பயன்படுமென நம்புகின்றேன்.

தஞ்சாவூர்

31—12—98

து.நா. திராமநாதன், இ.ஆ.ப.,

மாவட்ட ஆசித் தலைவர்

மற்றும்

இயக்குநர்,

சரல்வதி மகால் நூலகம்.

முன்னுரை

சுலக்கால சிறந்துவரும் வருமானம்

புத்தாநாடு மாநகராட்சி பிரிவை

உலகப் புகழ்பெற்ற சரசுவதிமகால் நூலைத் தில் தற்பொழுது 3,780 தமிழ்ச் சுவடிகள் உள்ளன. அவற்றுள் மருத்துவச் சுவடிகள் 1697 ஆகும். பொது மக்களிட மிருந்தும் அறிஞர் பெருமக்களிடமிருந்தும் மேலும் சுவடிகளைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை மருத்துவச் சுவடிகளின் விளக்க அட்டவணைகள் 3, 4, 5, 8, 9, 11, 12, 13, 14ஆவது தொகுதிகளாக வெளி வந்துள்ளன. தற்போது வெளிவரும் இந்தப் பதினெந்தாவது தொகுதியில் (D/எண் 1781 — 1898) 851 — 950 வரை யிலுள்ள சுவடிகளுக்கான விவர அட்டவணைக் குறிப்புகள் உள்ளன. ஒரே சுவடியில் பல தலைப்புகள் இருப்பினும் அவற்றுக்கும் தனி எண் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு, ஏட்டிலும் காணப்படும் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தொகுதியைத் தொடர்ந்து இன்னும் சில சுவடி விளக்க அட்டவணைத் தொகுதிகள் வெளிவர உள்ளன.

இப்பதினெந்தாம் தொகுதியில் விளக்க அட்டவணை தரப்பட்டுள்ள சுவடிகளில், அனுபவ வைத்திய முறைகளும், இரசவாதம், கற்பம், யோகம், மந்திரம் தூாலங்களைக் கூறும் சாத்திரங்களும் கூறப்பட்டுள்ளன.

அதிய செய்திகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் இப்பதினெந்தாவது தொகுப்பைப் பதிப்பிக்க அனுமதி அளித்த பெருமதிப்பீர்களிய தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும், இயக்குநர் உயர்திரு, து நா. இராமநாதன், இ.ஆ.ப அவர்கட்டும், இந்துலக நிருவாக அலுவலர் திரு.நா. தியாகராஜன் எம்.ஏ.பி.எல் அவர்களுக்கும், நூலக வெளியீட்டு மேலாளர் திரு.அ. பஞ்சநாதன் எம்.ஏ.எம்.எல்.ஐ.எஸ். அவர்கட்டும், இந்துலை நன்முறையில் அச்சிட்டு தந்த சிதம்பரம் கஜேந்திரா அச்சகத்தாருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

31—12—98

திருமதி. சு. தீவுகம்

தமிழ்ப்பண்டிதர்,

சரசுவதிமகால் நூலகம்.

—துடி சுவடு விவரம்—
நூலைக் கீழ்ப்பு அப்போல
ஏற்கும் விவரம்
ஏலுக்கம்பூ
ஏலுக்கம்பூ

விபரங்கள்

	D/எண்.
தூந்தெயர்	1
அகத்தியர்—1500	1781
அகத்தியர் வைத்திய ரெத்தினச் சுருக்கம்	1783
அகத்தியர் நவக்கிரகச் சுக்கிஷம்	1786
அகத்தியர் குத்திரம்—200	1788
அசவ நூல்	1796
அகத்தியர் கலைக் கியானம் குத்திரம்—200	1799
அகத்தியர் பூசாவிதி	1804
அகத்தியர் ரெத்தினச் சுருக்கம் நாடி	1807
அகத்தியர் பரிபூரணம்—400	1808
அகத்தியர் கர்மகுத்திரம்	1809
அகத்தியர் மூலிகை வண்ணம்	1810
அகத்தியர் கைப்பிடி சாத்திரம்	1811
அகத்தியர் பலதிரட்டு நாடி நிதானம்	1812
அஞ்சனமை	1820
அங்காதி பாதம்	1858
அகத்தியர் புட்ப மாலிகை	1859
அகத்தியர் கலைக்கியானம்	1860
அகத்தியர் தத்துவம்—300	1863
அத்தியர் பரிபூரணம்—1200	1864
அகத்தியர் குத்திரம்—58	1868
அகத்தியர்—1500	1870
அகத்தியர்—16	1873

அகத்தியர் குழம்பு—50	1878
அகத்தியர் வாதத்திறவு கோல்	1880
அகத்தியர் சாலத் திரட்டு	1881
அகத்தியர் பெருநால் வைத்தியம் முதற் காண்டம்—300	1882
அகத்தியர் பெருநால் வைத்தியம் 2-ம் காண்டம்—300	1883
அகத்தியர் பெருநால் வைத்தியம் 3-ம் காண்டம்—300	1884
அகத்தியர் பெருநால் வைத்தியம் 4-ம் காண்டம்—300	1885
அகத்தியர் வாகடச் சுருக்கம்	1888
அகத்தியர் பூரண குத்திரம்—216	1890, 1894
அகத்தியர் வைத்தியம்—205	1895
த	
இராமதேவர் சிவயோகம்—200	1837
இராமதேவர் பட்சனி—50	1897
இராமதேவர் சாத்திரம்—100	1895
இரச வர்க்கத் திரட்டு நால்	1879
ஞ	
கம்பளிச் சட்டை கயிலாசநாதர் ஞான முன்னால்—100	1805
கம்பளிச் சட்டை கயிலாசமுனி கற்பவிதி	1806
கர்ம காண்டம்	1823
கவுபாலசித்தர் ஆணிக்கோரவை—51	1838
கருவூரார் பலதிரட்டு வாகடம்	1891
கூ	
கெர்பக்கோள்—16	1831
கூரை	
கைலாசநாதர் ஞானம்—66	1821
கொ	
கொங்கணமூர்த்தி முதல் காண்டம்	1800
கொங்கணர் குத்திரம்—40	1801
ஞ	
சட்டைமுனி காய கற்பம்—100	1893
சட்டை முனியார் கல்பம்	1819
சத்தியாருடம்	1825
சரசாத்திரம்	1892

ஈ

கந்தரானந்தர் பூரணாதி	1846
சுத்திக்கிரமம்-இதரசுத்தி முதலியன	1886

ஊ

ஞான வெட்டியான்	1777
----------------	------

ந

தட்சினாழுர்த்தி பூரண காவியம்—100	1866
தன்வந்திரி சூத்திரம்—25	1818

நி

திருமூலர் கற்பவிதி—500	1865
திருமூலர் திருமந்திரம் ஜந்நாற்றுத் திரட்டு	1867

நூ

தெட்சினாழுர்த்தி ஒகார அட்சர சூத்திரம்	1789
தெட்சினாழுர்த்தி—1500	1791
தெட்சினாழுர்த்தி காவியம்—100	1795
தெட்சினாழுர்த்தி வைத்தியம்—1300	1852
தெட்சினாழுர்த்தி கலைக்கியானம்—1200	1896

நு

நந்திசர் கருக்கிடை—300	1875
நந்திபாடல்	1797
நாடிக்கவி	1814
நாடிக்கவி	1815
நாடியின் குணவாகடம்—1500	1816
நாடி சூத்திரம்	1847

ஏ

புசண்டர் வாக்கியம்—80	1876
புவனைக் கக்கிஷுத்துக்குச் சூத்திரம்	1787

போ

போகர் பூசா விதி	1790
போதரிவி வாக்கியம் சூத்திரம்—100	1802

மந்திர சாத்திரம்	1794
மகாஜால முதற்காண்டம்	1840
மே	
மேகவியாதி வரலாறு	1822
சூரை	
ரோமரிவி—50	1798
ரோமரிவி—16	1803
ரோமரிவி—20	1874
ரோமரிவி ஜாலம்—500	1889
வா	
வால்மீகர் நாடி சூத்திரம்	1813
வால்மீகர் பூத நாடி—16	1839
வை	
வைத்தியம் 205 விருந்து நாடிக் குறிப்பு	1814
வைத்திய தர்க்கம்	1826
வைத்தியத் திரட்டு 1784, 1785, 1792, 1793, 1827, 1828, 1829, 1830, 1832, 1833, 1834, 1848, 1849, 1951, 1853, 1855, 1857, 1861, 1862, 1869, 1871, 1872, 1887.	
————— ♦ —————	
வாயில்	
வாயில்கள் கால அரசு—16	
வாயில் முனிசிபல் கலை	
வாயில் நிதிமுறை	
வாயில் விதிமுறை	
வாயில் விதிமுறை பொருள்	
வாயில் விதிமுறை விதிமுறை	

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்

தமிழ்ச் சுவடிகளின் விளக்கம்

15-வது தொகுப்பு

மருத்துவப் பகுதி

வரிசை எண்: 1781

சுவடி எண்: 851 a

அகத்தீயர் - 1500

கெடுகள்: 183. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: நோயும் மருந்தும், பாட்டும் உரைநடையும் கலந்தது. அளவு: 28.5 x 3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 5000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வாகுடன் கிணேசன் பாதம்

பணிந்துமுக குணங்க ஸாக

வாகடச் சுவடி யெல்லாம்

வகைவகையாய்த் தொகுத்துப் பாரித்து

முடிவு

தான் குடுக்க மேக நோய் நீங்கும் புருஷருக்கு கீர்த

நேரறியு சோராக்கி பொங்கும் பசவின் மோருண்ணலாந்

துய்ய விரவினுக்கு சுக்குக் கிஷாய முண்டாம்

ஆயுங் கொடியிடையாளுக் கானதல்ல துவரை பருப்புத்

துய்ய வெள்வெங்காயம் வடிமிளகு கூட்டி யரைத்

துன்னும் நெல்லி வடகழுமாம் நீங்களோரு

..... புடனே சொல்லும் புளிப்புகை தொட்டாலும்

நல்லதல்ல வேண்டாமிவர்க்கு மிக வரிசை

செய்தாலும் நி மங்கெரிசம் கிளஞ்சி

வென்னீரில் காசிடைநெய் கூட்டி சாப்பிடவும்.

ஆண்பிள்ளைக்கு சுக்குக் கிஷாயம் சாப்பிடவும், பெண்பிள்ளைக்கு துவையல் கூட்டலாம். இந்த தேங்காய் நெய்யும் ஆயிரத்தந்தாறும் தருணா கூ வைய்யாகி மீ யது ந்தேதி யெழுதி முகிந்தது முற்றும்.

காலம்

இல்லை

குறிப்பு

இதில் பாடல்களுடன், உரைநடையும் கலந்துள்ளது. பாடல்கள் மட்டுமே வைத்திய குத்திரத்துடன் தொடர்புள்ளவை. ஏனைய உரைநடைப்பகுதி '1500' உடன் தொடர்புள்ளது அல்ல முதலில் உள்ள காப்புப்பாடல் பல சுவடிகளிலும் இடம் பெற்றுள்ளது.



வரிசை எண்: 1782

சுவடி எண்: 851 b.

அகத்தீயர் வைத்தீய ரெத்தினர் சூருக்கம்

ஏடுகள்: 43. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மருந்துகள் செய்முறைகள். அளவு: 28.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுள்ளது.

தொடக்கம்

பூரணமாய் நிறைந்தகுரு பறைதா போத்தி
புகலுகுறேன் வயித்திய ரெத்தின சுருக்கந்தன்னை
வாரணமா முகத்தோனைப் பகர்ந்து போத்திய
வயித்தியந்தா விந்தமுன்னாத் தறுவதுக்குள்

—க

முடிவு

முழுகவே வியாதியெல்லாங்க.....

முக்கியமாயக்திசரை தியானம் பண்ணு

நெகிளவே தியானம் தெண்ணேரம் பண்ணு

நேராள தேவியைத் தான் தியானம் பண்ணு

மகிழவே சிவன்தனையே பூசை பண்ணு யான் யங்க

மகிழவே தவறாள வியாதியெல்லாந் தவறுண்டே போம்

மகிழவே வைத்தியழும் செய்தானாகில் கூடி யங்க

வையகத்தி லொப்பாரு மீசன் முத்தே

மெரத்தினச் சுருக்கம் முற்றும். குருகிடாவும்,

— நளாய


புத்தூர் அருணாசலம் நெட்டெட்டுத்து.

இஞ்சிடுமிகு நடை நடை பெட்டென்னை மீசைக்குடி

காலம்

இல்லை

குறிப்பு. குற்றாலைப்போன்ற முதல் பகுதி சுதாக்கியில், குற்றாலைப்போன்ற முதல் பகுதி முழுகுருத்துமிகு, முயங்குடி முயங்குடி குத்தி. மாங்குடி இந்நாலி அச்சிடப்பட்டுள்ளது. பல பதிப்புகள் வந்துள்ளன. இது சுவடி எண் 910ஐப் போன்றது. இதன் விளக்கம் பின்னர் தரப்படுகின்றது.



வரிசை எண்: 1783

கவடி எண்: 851-c

சத்தியாருடம்

ஏடுகள்: 16. கவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்தீற்கு: 8 வரிகள் பொருள்: நஞ்சநால். அளவு: 28.5×3.5 செ.மீ. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறியக்கூட வில்லை. முழுமை: முற்றுமளது.

தொடக்கம்

வெத்தி தவத்தோன் கும்பமெய்முனி பாதத்தைப் போற்றி சத்தியாருடந் தன்னில்த தரும பொருள் தன்னையாயிந்து முத்தியாய் விருத்தம் நூறு மொழிந்திடவென்று நா..... வா அத்திமாழுகவன் செய்ய வடிதனைப் போற்றல் செய்வாய். க

முடிவு

விரித்திட்டேன் சத்தியாருடமான விருத்தமது வெர்குற்றாறும் வேதமாகும் வருத்தமாய் மனம் பத்தி பர்ஸ்ப்போர் கொடிமானி யம் போற்றுமண்மேல் வாழ்வார் தரித்திரியமணுகாது கர்ம முண்டாம் தாரணியில் சித்தர் வந்துதருவார் புத்தி கருத்துடனே யாத்தானும் அய்யாவுந்தான் காக்ஷி தருவார்களொரு நூறு முற்றே.

எழுது


சத்தியாருடம் யெழுதி முகிந்தது முற்றும் சிவ கிறுபையுடைகா வேணும்.

காலம்

இல்லை

குறிப்பு

இந்தால் மதுரைப் புதுமண்டபம் குருசாமிக் கோணாரால் 1930 இல் பதிப்பிக் கப்பட்டுள்ளது. விசவைத்திய நூலைப்பற்றி நச்சினார்க்கினியர் உரையில் வருகின்றது ஆயினும் விஷவைத்திய சிந்தாமணியும் இதுவும் ஒன்றல்ல. இது விச வைத்திய மாந்திரிகம் என்னும் தலைப்பில் ஒன்பது சிறு சித்தமருத்துவ நூல்களின் தொகுப்பில் ஒன்று. காப்புப்பாடல் கவடியில் மாறுதலாக உள்ளது. கவடியின் கடைசியில் உள்ள பாடல் பதிப்பான் நூலின் 109 ஆம் பாடலை ஒத்தள்ளது. எனவே சத்தியாருட கவடி 109 பாடல் கொண்டதாக உணரலாம்.



வரிசை எண்: 1784

சுவடி எண்: 852

வெந்தியத் தூட்டு

எடுகள்: 190. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள் பொருள் திரட்டு - பலவிதமானவை. அளவு: 28.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

அறத்தை சதகுப்பி சுக்கான்நோச்சிச் சாத்தில்
அரைத்திமையக் காய்ச்சியருந்த - வருத்தத்
தலைவலிகள் நிரேற்றந் தன்னுடனே வாதகரங்
குலைகுலைந்து போகுமெனக் கூறு.

முடிவு

டோலாந்திரமாக மேல்ச்சட்டி முடி சிலை
மண்செயிது சமாதியில் துருசு நாலை வைத்து
..... யெறவுகு து வாயை சாலக்கும்
வையித்து கொண்டு சகல து வாயை சாலக்கும்
வில்லைத் தட்டி காய்ப் போட்டால்
சன்னணமாகும்.

காலம்

இல்லை சாலக்கும்படி முறைக்குமாய் கரித்துது இல்ல
குறிப்பு ஒரிசு குது ரூபாவிள்ளாலுக் கிடைக்

பல்வேறு

பல்வேறு சித்தர்களின் சித்த மருத்துவ முறைகளும் பல்வேறு காலங்களில்
பலரால் திரட்டப் பட்டுத் தொகுக்கப்பட்ட சுவடி.

வரிசை எண்: 1785

சுவடி எண்: 853.

கலிப்பிப் பூடி பூடி ஓராண்டை கிராஸ்துது ஃப்பாஸ்வதுப் பூடுதூய்க்குத்து
ஞாங்கிரும் ஸ்பிரைட் பிரிவை பாதித்துக்கொள்ள ஞாங்கிருப்போக
மதித்துக்கொள்ள கூடி கூடி. ஸ்பிரைட் முதலை முதலையுடுத்தி மதித்துக்கொள்ளும் முதலை
எடுகள்: 60. சுவடியின் நிலைமை: நல்வநிலை. பக்கத்திற்கு: 10. வரிகள்
பொருள்: தொகுப்புதூரி. அளவு: 13×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து:
தமிழ். ஆசிரியர்: பலர் முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

தறி நேர்த்திர மயிகுழந்தைக்கீ
கொடுக்கலாம் கையிக்கண்டவித்தை காலை
ரசம் விராகன் உ, கோடா விராகன் உ, வாலம்
விராகன் சு, பனங் கருப்பட்டி விராகன் உ, யிது
வெல்லாம் கணவத்தில் போட்டு அரைத்து

ମୃତ୍ୟୁ ରୂପରେଖାକୁ ଦେଖିବାରେ ହେଲା ଯାଏନ୍ତି ଏବେଳୁଙ୍କରି କୁଞ୍ଜରି ୧୦୧ ବର୍ଷର ଅଧିକ ବୟାବ୍ରତରେ

வாங்குதலை வென்காடி பேதி. சுநா “காரிகா” கிருஷ்ணக்ருப
மூலபார்த்தி முருக சுநாப
வாங்குத்தை வாங்கி முலைப்பாலில் ரெண்டு
தடவை சுத்தி பண்ணி வெயிலில் காய
வைத்து வாலத்தை சாணி பாலில் சுத்தி பண்ணி சுபக்க
யெலையை யெடுத்துப் போட்டு காயவைத்து
ரெண்டும் சரியெட தூக்கி கருவத் தில்
போட்டு அரைத்து, பசுவின்வெண்ணெய்
கூட்போட்டு அரைக்கவும்.

குரலம்

பிரைட்டென் குலம்பூரிலே நீங்கள் வருகிறீர்கள்.

இது சுவடி எண் 862 ஐப் போன்றது. உரை நடைபில் உள்ளது.

வரிசை எண்: 1786

கிடையாறு விதைப் பேரவைத் தலை பத்திரிகை கவுடி எண்: 854-a

அகந்தீயர் நவக்தீர்கள் குக்கீலை

ஏடுகள்: 26. சவுடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள்
பொருள்: நானும் கோனும் கூறும் சோதிட நா. அளவு: 21x3 செ.மீ.
கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை:
முற்றற்றது.

கொட்டும்

கார் பொழி மூல வட்ட கணபதி பாதம் போத்து சீர் பொழி மறைவுால் வேதந் தெரிந்து உள்ளவுன் நோக்கி கூர் மொழியே சூட்சம் கேள் சிவசத்தி கக்கியும் சார் பொழி சாட்சியான தாண்டவம் விரித்துச் சொல்வேன்

ମୃତ୍ୟ

கம மும்போட்டு யின்பழுற அட்சரங்கள்
தப்பாமல் தாயெனை யீன்றக் கக்கலுத் தாயாத
முத்தே-ளஆ-தெட்சினாலூர்-த்தி கெதியுண்டாகவும்.

காலம்

இல்லை

குறிப்பு

இது சுவடி எண் 307 விருந்து வேறுபட்ட சுவடியாகத் தோன்றுகின்றது. சித்த மருத்துவத்தில் ‘கக்கிசம்’ என்ற பிரிவு உள்ளது. ‘திதில்லாக் கக்கிசமங்கள்’ என்ற பாடல் வரியும் சித்தர்பாடலில் வருகின்றது. தீமை செய்யா மந்திரங்களைக் கொண்டது.

மந்திரங்கள், சக்கரங்கள், கோள் மற்றும் நாள் பற்றிய நிலைகளை எடுத்துரைக்கும் சுவடியாகும்.



வரிசை எண் 1787

சுவடி எண் 854-b

புவனைக் கக்கீலுத்துக்ருச் சூத்தீரம்

எடுகள்: 7. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: சோதிடமும் மந்திரமும். அளவு: 21×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறியக்கூடவில்லை. முழுமை: முற்றுமூன்து.

தெரடக்கம்

ஓமென்ற கணபதியின் பாதம் போத்தி

ஓவிகண்ட நாதாக்கள் பாதம் போத்தி

ஆமென்ற கக்கிஷுத்தை போகனாவன்

அனுக்கிரகம் அறுபத்து நாலுமாட

முடிவு

தானாகி நின்றவற்கு யிந்த நூல்தான்

சாால்த்திரத்தின் மரைப்புத்தானே தோன்றும்

பானாகில் வெகுபிரியெந்த தாய்க்கப்பா

பிரிவாக நடுக்காண்டம்முதக் காண்டம் பாரு

வாணெண்ட அறைகளிலே யிலைக்கம்பூட்டு

வகைவிபரம் மும் வகுத்துவைத்தேன்

ஊனென்ற சுந்தரத்தின் தீட்சைபாரு


உத்தரனே கொங்கனர் தண்கடைக் காண்யம் பாரே.

காலம்

இல்லை

குறிப்பு

கக்கிசம் என்று தலைப்பிட்ட சுவடி. இது பதிப்பானதாகத் தெரிய வில்லை. சுவடி எண் 854 A யை ஒத்து. சோதிடம், மந்திரங்கள் என்பன அடங்கியது.



வரிசை எண்: 1788

சுவடி எண்: 856-a

அகந்தியர் நூத்திரம் -200

எடுகள்: 53. சுவடியின் நிலைமை: நல்லிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மருந்துசெய்முறைகள். அளவு: 22.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுளது.

தெரட்டக்கம்

குரணமாய் முழுவெப் பொறியிற் குடாய்ப்
புகையெழும்பி மேகமதாய்ச் சிரசிற் குடாய்
காரணமாய் நீர்க்கலந்து கண்ணில் ரோகங்
கனலெழுந்து வாயுவினாற் குலை ரோக

முடிவு

போலின்னூலை சாத்தினேன்னான்
நோய் மிகுந்து சாவில்லை யொரு நாலுதான்
நுண்ணிமையாய் சரக்கையெல்லாம்
நீற்றிக் கொண்டு வாயமுடன் யென்னையொடு
கிருதஞ்செய்து வைத் திடுவாய் வயித்தமும் முத்தே

காலம்

இல்லை

குறிப்பு

குத்திரம் என்பது அடிப்படையான கருத்துகளைக்கூறுவது எனக் கொள்ளலாம். இதில் 200 பாடல்கள் உள்ளன. இந்நால் பதிப்பானதாகத் தெரியவில்லை. கடைசிப் பாடலில் உள்ள வரிகளால், எண்ணைய், நெய் போன்றவைகளைச் செய்யும் முறைகள் உள்ளன என அறியலாம்.



வரிசை எண்: 1789

856-b

தெட்சிணாமுர்த்தி ஒரார் அட்சா நூத்திரம் - 31

எடுகள்: 10. சுவடியின் நிலைமை: நல்லிலை. பக்கத்திற்கு: 7 வரிகள் பொருள்: தத்துவம். அளவு: 22.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500, எழுத்து: தமிழ். ஆசிரியர்: தெட்சிணாமுர்த்தி. முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

மெய்யான குருபரனை பூசை பண்ணு
வித்தைத்தந்த சற்குருவை நித்தம் போத்தும்
கய்யாரமன்தார ஞான சொலிலே
ஒகாரணமாங் குருபத்தைக் கருதிப்பாரு

முத்து

புருவமைய்யத் தொளிக்காட்டி வெளியுங்காட்டி
ஒரு சித்தம் பலங் காட்டி, ஒருக்காலுமழியாத
முத்தியாமே'

திருச்சிற்றம்பலம். ஸ்ரீராமசேயம்

காலம்

இல்லை

குறிப்பு

தட்சணாழர் த்தியின் பாடல்களின் கருக்கம் தத்துவம் பற்றியசெய்திகள் உள்ளன.
பதிப்பானதாகத் தெரியவில்லை. அறிவிபற்றிய விளக்கமும், ஆசிரியரைப் போற்றும்
வண்ணம் பாடல் உள்ளது.

வரிசை எண்: 1790

சவடி எண்: 856-க்

போகர் பூசாவிதி

போகர்களிட கூட பூசாவிதி என்ற பூசையைப்போல் தூபாக மாடிக்கு
ஏடுகள்: 11.5 சவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்:
பூசை முறைகள் அளவு: 22.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ்.
ஆசிரியர்: போகர் முழுமை: முற்றுமளது.

தொடக்கம்:

‘பாரப்பா வாலையுட பூசைவிதி கேளு

பாங்காக நவகோணம் நவதுண்டிட்டு

சேரப்பா யிருவளையம் வாசல் னாலு

நூலிட சிறப்பாக வீங்கர்ம குளப்போட்டு,

பூசை முறையை போட்டு வீங்கிறோம்.

நூலிட சிறப்பாக வீங்கர்ம குளப்போட்டு,

பூசை முறையை போட்டு வீங்கிறோம்.

ଓঠাম

வீணப்பா மத்தெல்லாம் வாலகசுத்தி
வெள்ளத்தைக் கடந்து வோமென்றவெத்தி
ஊணப்பா யிந்த நூலாருங்காணார்
உரையாத சூத்திரந்தான் முற்றே . . . - சுயச-

போகர்பூசாபதி எழுதியது. முற்றும்.

山側的路，“从那裏到那裏是我們的「聖地」，你隨意

காலம்

இல்லை அதை விடுத வரவேங்கள் என்க வாய்த் தொழிலை

கறிப்பு:

‘அத்தியர் சில்லரைக் கோவையில்’ 62 ஆவது நாலாகப் பதிப்பாகி உள்ளது. சுவடியில் உள்ள கடைசிப் பாடல், அச்சு நூலில் இல்லை. சுவடி எண் 508, சுவடி எண் 369 எ இவற்றை ஒத்தது. முழுமையான சுவடி பராசக்தி பூசை, அட்டாங்க பூசை, யோக முறைகள், குளிகை, சாரணை, மணி, பானத்தின் பெருமை என்ற தலைப்புகள் உள்ளன.

— १० —

வரிசை எண்: 1791 காலம்: 1900 முதல் போன்ற வரிசை எண்: 857

தெட்டினாமுரித்தி 1500

ஏடுகள்: 257. கவுடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மருந்து செய்ய முறைகள். அளவு: 32×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 8000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: தெட்சனாஸுர் ததி. முழுமை: முற்றுமுளது.

கொட்டுக்கும்

“பாகுடன் கணேசன் பாதம் பணிந்து முக்கோணங்களாய்

வாக்டாச் சுவடியெல்லாம் வகைவகை தொகுக்குங் காலை

அதிட விதியின் குமா லடர்ந்திடும் நோய் கட்கெல்லாம்

போகிட மருந்து சொல்வோம் புலத்தியா புரிந்து பாரே.''

வேமப்பா நோயெல்லாம் படுதீபதற்றி

வேறுள்ள நூல்களெல்லாம் விபரமில்லை.

சோமப்பா யின்தறுால் துகையேதன்றால்

சொல்லுகிறேன் ஆயிரத்தந் நாறு வேதம்

நாம்பா உள்ளபடி சொல்லிவைத்தோம்

நாதாக்கள் கடாசத்தால் சூத்திரந்தான்முற்றே. சூதருள்-1500

சிவசராணபவன்றிருவடி சரணம்.

பொதியமாமலை தெட்சணாழர் த்தியாகிய அகத்தீவுபரர் பாதாரவிந்தமே துணை சிவமயம்.

குலம்

മില്ലേ.

குறிப்பு

இந்நால் ‘அகத்தியர் வைத்திய காவியம் 1500’ என்ற தலைப்பில் உள்ளது பல முறைகள் பதிப்பானது. அன்னமையில் தமிழ்ப்பல்கலைக் கழகம் மூலம், உரையுடன் வெளியிட்டுள்ளது. இச்சுவடி முழுமையானது. இதில் நாடிகள், பஞ்சப்புதல்களை, தோடங்கள், மரணக்குறிகள், நோய்கள் அது ஏற்படும் காரணங்கள், நீக்கும் மருந்துவகைகள் என்பன 1500 பாடல் களில் கூறப்பட்டுள்ளன.

வரிசை எண்: 1792 குடும்பங்கள், விவசாயி, வழக்காளர், தலைவர், கலெக்டர், மாண்புமிகு, பிரதிநிதி மற்றும் விவசாய விதிகளைப் பற்றி விவரம் கொடுக்கிறார்கள். குடும்பங்கள், விவசாயி, வழக்காளர், தலைவர், கலெக்டர், மாண்புமிகு, பிரதிநிதி மற்றும் விவசாய விதிகளைப் பற்றி விவரம் கொடுக்கிறார்கள்.

வைக்கீயக் கிரட்டு

ஏடுகள்: 220. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திர்க்கு: 7 வரிகள்

பொருள்: மருந்து செய்யுமறைகள். அளவு: 28.5×3 ச.மீ. கி. எண்ணிக்கை 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றம்.

கொட்டும்

கெந்தகம், காந்தம், அரப்பொடி, விளக்கி வகைக்கி பலம் 2, கத்தாளர்ச் சாத்தால் ரெண்டு நாள் அரைத்து சட்டியில் தடவி காயவைத்து மேல்சட்டி மூடி ஏழு சீலைசெய்து ரெண்டு நாள் யெரித்து ஆற்றிட்டு பார்க்க முருக்கம்பூ நிறமாயிருக்கும் இவைகளை ரோக்கத்துக்கும் கொடுக்கலாம்.

四〇九

இவான்செல்ட் கல்லூரி முதல் தொழிற்சாலை போகும்

குமாரகார தீர்மை - 81

வெங்காரம் விராகண் கு, (1) பொரித்து பொடி பண்ணி, பசுதெழி பலம் கு, (1) சட்டியிட்டு காச்சி அதில் பளவெல்லம் கொட்டப்பாக்களவு போட்டு யுக்கினயுட நேயிரகிக் முன் வங்கார தூர் போட்டு கு (9) உண்ணட பண்ணினாகர் காலமே திண்ண, சுவாசகாசம், மலக்கட்டு, சலக்கட்டு, வாயில், மூலம் சகலமுந் திரும். பத்தியமா நடக்கவம்.

குலம்

இல்லை மாகுட்டுமலையின்கூடி முருகன் தபப்பியாக
00-1-1025-குடும்பம் - குறிச்சும்பாக்கிட்டு மாகுட்டுக்காட்டு நகத்தாக வரு

குறிப்பு

சுவடி எண் 862ஐப் போன்றது. உரைநடையில் இச்சுவடி உள்ளது.

குறிப்பு எண் 862
வரிசை எண்: 1793

குறிப்பு எண் 859
வரிசை எண்: 859

வைத்தியத் திரட்டு

ஏடுகள் 60. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மருந்து செய் முறைகள். அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. ஏழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை. முற்றற்றது. மாற்றியல்ல

தொடக்கம்

புளியாரைக் கிருதம் சுவடியிடப்பட விரைவில்

திட்டுடனே யிறங்குகின்ற பிரமியந்தான் தீரும்

புளியாரைக் கிருதங்கேளே. — உள்ள (204)

புளியாரை ... தீருமா தீருமாக்கும் தூங்கியும்

நாள்டா காணிச் சாறுபடி யிரண்டு சுருக்கு காரைடி, மாடிக்கு
நலமான செவ்வேள் நீர்படிதான்ரெண்டு

முடிவு

ஆச்சென்ற வச்சிரமிட்டகாயமாச்சு

ஆகாகாயின்னமுன்னு சொல்வக்கேளு

— ஈசுகை (369)

கேள்ப்பா தயிலமது பதமாங் காலங்

கிருபையுள்ள சித்தருக்குஞ் சிவ

காலம்

இல்லை

குறிப்பு

சுவடி எண் 862ஐப் போன்றது. பாடல்களால் ஆனது. பியடி முன்று 000! பெரிய

വരിക്കെ എണ്ണ്: 1794

சுவடி எண் : 860-a

நாட்டு சாத்தியம்

எடுகள்: 81. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கந்திரிடு: 5. வரிகள் பொருள்: மந்திரம், இரசவாதம் என்பன கலந்தது. அளவு: 22 × 3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000 எழுத்து தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை முழுமை: முற்றறந்து.

கொட்டுக்கம்:

... பிடித்துக் தலைதோலுரித்து நீல்
... கை வேகாது. இதின் தோல் வாயில் மூலம் உலக்க வாய்வேகாது. இதின் தோல் முன்னிற்கும் பேர்களெலாம் வசமாவார்கள்.

ପ୍ରକାଶ:

வேதாந்த உப்பறிந்தால் வாத்தியவான்
ஆமென்ற பளம் சுவகீரத்தை
அறன்றிவான்ஸ்லாது .

தற்பு:

பாலில்லாத பெண்களுக்கு எழுதிக் கட்டவும், எனின்னாமல் இருக்க எழுதி வீட்டிற்கு என்றும் தலைப்புக்கும் காண்படுவின்றால் மந்திரம், இரசுவத முறைகள் உள்ள சுவடி. பதிப்பானதாகத் தெரியவில்லை.

வரிசை எண்: 1795

குவட்ட எண்: 860-b

தெட்சினாழர்த்தி காவியம் 1000

ஏடுகள்: 99. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 7 வரிகள் பொருள்: மருத்துவம். அளவு: 22 × 3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: தெட்டினாழுர்த்தி. முழுமை: முற்றற்றது

கற்பு:

தட்சணையும் திதிக்கு வேறு பெயர் அத்தியர் ஆகும். அத்தியர் வைத்திய காவியம் 1000 என்ற பெயரில் நூல் பதிப்பாகி உள்ளது.

வரிசை எண்: 1796

சுவடி எண்: 861

அரூவி நூல்

எடுகள்: 132. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 7 வரிகள்
பொருள்: குதிரை வைத்தியம். அளவு: 25 × 3 செ.மீ. கி.எண்ணிக்கை: 300
எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை முழுமை: முற்றற்றது.

வெறாடக்கம்

சிபாதுமா

உலக முன்டவலுந்தியந் தாமரையுரவொன்
அலகிலாபி நூலினை யிந்திரக்கருள்
யிலமாங்குவன் அர்சன தேவருக் கிஷப்ப
புலமையாய்யய கோடனுக் காங்கவர் புகல்

முடிவு

வளவில் தினம் சண்டையாம். அலகில் கடிவாள்
வளையத்துக் குள்ளோ உள்ள சுளிவாய்ப் பூட்டு
பள்ளோ தொங்காது.

கரலம்

இல்லை

கறிப்பு:

13-ஆம் ஏட்டிலிருந்து தொடங்கிறது. இடையில் ஏரைசனிஸ் எண்ணிக்கை
விடுபட்டுள்ளன.

இது குதிரைக்கான மருத்துவம் பற்றிப்பது. விலங்கு மருத்துவம் கூறப்பட்டுள்ளது.
சுவடி எண் 64,65 ஐப் போன்றது. ஆயின் இது, வேறு பட்ட சுவடி.

வரிசை எண்: 1797

சுவடி எண்: 862-a

நந்தியாடல்

எடுகள்: 36. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்:
இரசவாதம். அளவு: 24.5 × 3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ்.
ஆசிரியர்: சூதமுனிவர். முழுமை: முற்றற்றமென்று.

வெதாடக்கம்

நந்திசர் வேதமுனி குதமுனி யிவர்கள்
நாதனடி போற்றி செய்து மகிழ்ந்திருக்கும் வேளை
யிந்திர வோலக்கமென்ன வாத வித்தைசெய்ய
யேதுவகை யென்றாருள் வேதமுனி கேட்கத்

முத்து

நீதிகுருநாதனினையடி நீவிகாதே
நின்றுலுன்னைக் காத்தது போல
நீகுருவைக் காகு பாதுசெய்து காத்திடுவரிந்த
நூலைப்பாடு கெதிமோட்ச முன்டாம்

நூற்றுப்பத்தே.

— க

— எய்


குதமுனி குத்திரம் முற்றும். தேவி சகாயம்.

கலம்

இல்லை

குறிப்பு

பதிப்பானது. 110 பாடல்களைக் கொண்டதாகக் கண்டசிப் பாடலால் அறியலாம். ஏட்டின் கீழே “ குதமுனி குத்திரம்” என்றுள்ளது. “குதமுனி குத்திரம்” 1975இல் சித்த மருத்துவ வாரியம் இந்தாலை வெளியிட்டுள்ளது. (மூலம், உரையுடன் முதல் பாடலில் நந்தி, வேதமுனி, குதமுனி என்போர் கூறப்படுகின்றார்கள். இரசவாத வித்தையைச் செய்ய வேத விண்ணப்பிக்கின்றார். இதில் திருநீலகண்ட வாலை, கங்காளி இரதபற்பம், சீர்ராமச் செந்தாரம், உப்புக்கட்டு, கந்தகக்கட்டு, கந்தகத் தைலம், வங்கச் செந்தாரம், ஆவாரைப்பட்டைத் தைலம், கந்தக மெழுகு, குதக் குவிகை, கந்தகச் செந்தாரம், சகல சரக்கும் சுட்டவழிகள், பரங்கி வைப்பு, அரு மருந்து. தங்கக் குரு, குப்பிவைப்புச் செந்தாரம், பரங்கிப் பாடாணவைப்பு என்ற தலைப்புகளில் மருந்து செய்முறைகள், திரும் நோய்கள் கூறப்பட்டுள்ளன. அகத்தியருக்கு வேறுபெயர் “குதமுனி” என்றும் கூறப்பட்டுள்ளது.



வரிசை எண்: 1798

சுவடி எண்: 862-b

ரோமரிலி - 50

எடுகள்: 8. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 10 வரிகள். பொருள்: இரசவாதம். அளவு: 24.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: ரோமரிலி. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வாரணமாமுகத்தோன்றன் வல்லபையுங் காப்பு
 வாக்கிலிருந்தோதுகின்ற வாணிகாப்பு
 பூரணமாய் நிறைந்த குருநாதன் காப்பு
 புகழ்பெரியசித்தரூட பாதங்காப்பு.

— 5

முடிவு

சருகுதுளிர் வெடியுப்பு கட்டிப் போச்சக்
 சவுக்கார வளகி என்ற பேருமாச்சக்
 குருவிதுக்கு வடிமூலந் தீட்சையாச்சக்
 குடியிருப்புக் கயிலாசங் கொள்ளைபோச்சே

— 5

காலம்

இல்லை

குறிப்பு

இச்சுவடி, பதிப்பானதாகத் தெரியவில்லை. “உரோமரிசி வாத குத்திரம் 500” என்ற தலைப்பில் உள்ள சுவடி எண் 648இல் உள்ள முதல் பாடலை, இச்சுவடியின் முதல் பொடல் ஒத்துள்ளது. உரோமரிசி குத்திரம் 50 என்ற தலைப்பில் உள்ள சுவடி எண் 353 (e) இதிலிருந்து வேறுபட்டுள்ளது.



வரிசை எண்: 1799

சுவடி எண்: 862-5

அகந்தியர் கலைக் கீயானம் நூத்தரம்-200

எடுகள்: 17. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மருந்து செய்த முறைகள். அளவு: 24. 5 × 3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500 ஏழுத்து: தமிழ். ஆசிரியர்: அகந்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்:

ஆதிபரா பரத்தினுட கிருபை கூர்ந்து
 அன்பான மனோன்மனியைத் தொழுது போற்றிச்
 சோதியெனுவுக் கமலமலர்த் தழுற்றங் கொண்டு
 நூத்தரம் போல் வாதத்தில் லட்சங் காப்பு

— 5

முடிவு:

அன்புடனே புடம் போடச் சண்ணமாகு
மலர்ந்த சண்ணந்தனையெடுத்துப் பதனம் பண்ணு
வாசமுள்ள சண்ணமடா மெந்தாகெழு தளர்ந்துமிக
வாடாதே பதனம் பண்ணுசதாசிவனை யனுதினமும்
பணிந்து போற்றே.

—எய்

காலம்:

இல்லை:

குறிப்பு:

இதே தலைப்பில் சுவடி எண் 120 (J) 4 ஆவது சுவடிகளின் அட்டவணைத் தொகுப்பிலும், சுவடி எண் 367, (B) — 9 ஆவது சுவடிகளின் அட்டவணைத் தொகுப்பிலும் உள்ளது. ஆயின் இச்சுவடி, அவைசளிலிருந்து வேறுபட்டது. பதிப்பானதாகத் தெரியவில்லை, மனோன்மனியின் வணக்கம், சண்ணம் செய்முறை போன்ற மருந்துகளின் செய் முறைகள், என்பன வருகின்றன.



வரிசை எண்: 1800 சுவடி எண்: 862-d

கொங்கண முர்த்தி முதல் காண்டம்

ஏடுகள்: 5. சுவடியின் நிலைமை: நல்லவான். பக்கத்திற்கு: 9 வரிகள். பொருள்: தத்துவம், அளவு 24.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: கொங்கணர். முழுமை: முற்றுமளது.

தொடக்கம்:

செப்பிழேன் மனத்தாலே தவழுமாக்கச்
சேர்விலாலானதுவு மனமேயாக்கச்.
வொபடிரேன் மாயமெல்லாம் மனமேயாக்கச்.
வோகோகோ சஞ்சலத்தால் மனம் பேயாக்கச்.

முடிவு:

.....பெரியோர்கள் பதத்தையென்றும் பணிந்து
திருவுரைத்த வீந்நாலைப் பார் த்தவர்க ஜெல்வாஞ்
சிவயோகத் தவழுடைய தேக்கித்தி யாவார்.
பரவகின்ற நாளிலொன்றாய்ப் பராபரமு மாவர்.
பாடியதோர் முதற்காண்டம் பரமு முற்றே.

கலம்

இல்லை: மாண்பாடு கூடும் குறை சீர்து 40 மாத பாக வரை கூடும் போது நான்கு கால்களையும் கீழ்க்கண்ட நியங்களைப்படி முறைகள் குறிப்பு செய்யப்படும்.

பதிப்பானது. “கொங்கணர் முதல் காண்டம் என்ற தலைப்பில் மகாலி சுவடி எண் 442 (a), 554லும் உள்ளன. முதல் சுவடியில் 1000 பாடல்களும், இரண்டாம் சுவடியில் 500 பாடல்களும் உள்ளன. இச்சுவடி அவைகளிலிருந்து வேறுபட்டது “அகத்தியர் சில்லரைக் கோவையில் 76 ஆவதான நூல். கொங்கணர் முக்காண்ட குத்திரம் 17” என்ற தலைப்பில் உள்ளது. தத்துவக் கருத்துகள், யோக முறையும் எடுத்துரைக்கப்படுகின்றன.

நகரிக 8 முடிவில்லை. கூடும் பாக வரை கூடும் நியங்கள் 102 மாதங்கள் 1000 மாதங்களைப் போல மூன்றாவது நியங்களைப் போல நியங்களைப் போல வரிசை எண்: 1801 நியங்களைப் போல நியங்களைப் போல சுவடி எண்: 862-1

கொங்கணர் நூத்திரம்-40

தொடக்கம்

சாத்திரந்தான் ஆறுகாண்டம் விரித்துச் சொன்னேன்.

தனைக்குறுக்கி முன்றுகாண்ட மைஞ்ஞாறு முற்றும்

குத்திரந்தான் மூன்றுரைத்தேன் சுற்பநூறு

தோழிமில்லை மோசமில்லை சொல்வேன் கேளு.

முடிவி

பிந்தநூல் பாராட்டால் தீட்சையெதுவென

மக்கான் ஞானமொடு வறிவுங்கே

பிந்தநூல் நாற்புதநான் சித்தர்கள்க்கு (A) பாக வரை கூடும்

வியம்பினேன் சாத்திரத்துக்கிதுதான்முற்றே.

—சக மாக்காறை பூப்பு கூடும் கூடும் கூடும் கூடும் கூடும் கூடும்

குருபாதம்.

கலம்

இல்லை

கற்பு

மகால் சுவடி எண் 34 (e) யின் வேறு படியாகக் கொள்ளலாம். தத்துவப்பாடுகள், கல்லூப்பு போன்றவைகள், இரசவாத முறைகள் என்பன உள்ளன. பதிப்பானதாகத் தெரியிவில்லை.

கிளவு கிடிப்பாடு, மூன்று கிடிப்பாடு சிரமத்தில் தொழப்பு
முறைக்டாப் 1001 சிறியான நிலை, மாற்றி நடைபெற் (5) கி. மீ. விடை
நகர்த்துகினிகளை, முனைக்கி விடும் முறைக்டாப் 1002 சிறியான மாற்றுகினி
வரிசை எண்: 1802 கிடிப்பாடு சிறியான நிலை கூடுதல் எண்: 862-f

போதுமில்லை வாக்கீயம் கூடுதலாம் - 100

எடுகள்: 30. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8. வரிகள் பொருள்: வாதமுறைகள் அளவு: 24.5 x 35 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: போதினி. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

சிருலவு பொதிகை முனி பாதம் போற்றிச்

விவகாமித் தாயார் பொற்பாதம் போற்றி முகவரியை தந்தை சிவன்பாதம் போற்றி விண்பமுற்ற சித்தருடபாதம் போற்றி.

१०५६

யுணன்ற காயத்தைச் சித்தி செய்ய

உண்மை சொல்லியிருக்குதென்று கொடுக்க மாட்டார்

தானென்று தெண்ட நிட்டாலிங்கி யீப்வார்

தக்காலிகர் சொன்னதிலு தாய்ப்பியமாற்றே

ஏதும் போதிவிடாவியல் இல்லை.

விட்டுத் தின்ற

គេហទ័រ

ପ୍ରକାଶକ

குறிப்பு

சுவடி எண் 44. a (A) சுவடி எண் 376 (E) என்பன வற்றிலும் உள்ளன. பதிப் பானதாகத் தெரியவில்லை. வழிலை, வெடியப்புச் செய்ந்து, இரசத்தால் வாணம் செய்தல், வெடியப்பு செய நிரால் வீரக்கட்டு, இவின்கசத்தி, முப்பு, ஆணைக்கல், துருசு சாரம் கட்ட, துருசு கன்னம் போன்றவைகள் இரசவாத முறைகளும் உள்ளன.

வரிசை எண்: 1803

சுவடி எண்: 862-6

ரோமரிலி - 16

ஏடுகள்: 5. சுவடியின் நிலைமை: நல்வாயிலை. பக்கத்திற்கு: 9 வரிகள்
பொருள்: தத்துவம். அளவு: 24.5×3.5 செ.மீ. கி.எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ்.
ஆசிரியர்: ரோமரிலி. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்:

தந்திமுகத்தோன் சதங்கைத் தானே காப்பு
சுகலபொருளாய் நின்றந்த தாயே காப்பு
முந்தியுரைத்தேன் முத்தாலன்பதுக்குன்
மூலமுதற்றிரி கோணவாசி வாதன்
சந்தரம் போலறிவுடைய மக்களுக்குத்
...

நிடவு

நீரிலானைக் கல்லு சத்தியுவாச சூடனங்கே
சந்தேப்பட்டா
வினடினஞ்சுஞ் சொந்ததாலே வெண்கிளிஞ்சிக்
கெற்ப நீர்விட்டோற்கெல்லாம் போகாதோ
குருமுடிக்கும்பாக வெல்லாம் பூட்டறிந்து
பார்த்தவற்குப் பொருட்டான் முற்றே.
தேவிச்சகாயம்.

காலம்:

இல்லை

குறிப்பு:

பதிப்பான நால் “அகத்தியர் சில்லறைக் கோவையில் ” உரோமரிசி வகார
சுத்திரம் 16’ என்ற தலைப்பில் 88 ஆவது நூலாக உள்ளது. தத்துவம், இரசவாத
முறைகள் நுதலிற்று, துவாலை என்ற தலைப்புகள் உள்ளன.

வரிசை எண்: 1804

சுவடி எண்: 863-a

அகத்தியர் பூாவித்

ஏடுகள்: 52. சுவடியின் நிலைமை: நல்வாயிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்:
பூாச முறைகள். அளவு: 25.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை 2000. எழுத்து: தமிழ்.
ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

କୌପି

ஆதாரமாறு மகன்ட குருபாதம்

வேதா கமத் தின் விதிமாற்கம்—நாதமுறும்

விந்துவே மூலம் விளங்குப் பாவிதியார் கீழ்க்கண்ட தான் தந்திமுகத் தோன்கருணை தான் நூல்

காரணமான் சிவயோகி சித்தர்பூசை

களாங்கமறச் சொல்லுகின்றேன் நன்றாய்க்கேளு

— 5 —

ପ୍ରକାଶକ

Digitized by srujanika@gmail.com

Digitized by srujanika@gmail.com

ணாம்பும் மஞ்சளும்போல் குறியைக் காட்டி

சுமாரியிலே நாட்டமறத் தொட்டுக் காட்டிக்

ଜ୍ଞାନୀୟତକୁଣ୍ଡ କୁରୁବିଳ୍ ପତତଙ୍କତପ୍ ପୋର୍ଟର୍

துருவாஜபெரும் பண்டவி தி துருவாம்மத்தே.

2 62

குறைம்

ବିଜ୍ଞାନ ପରିଷଦ ମୁଦ୍ରଣ କମିଟି ବସନ୍ତ ପବଲିଶିଂ ହାଉସ୍

କୁର୍ମପ୍ର

(b) 153 (b) 376 (b) 10 (c) 282 (D) 2

இது சுவடி எண் 352 (b) 452 (b) 376 (b) 19 (a) 288 (D) போன்ற மகால் சுவடிகளை ஒத்தது. சுவடி எண் 226 (b) இதே தலைப்பில் இருந்தாலும், மாறுபட்டது. பதிப்பானதாகத் தெரியவில்லை. இதில் சக்கர பூசாவிதி, மந்திர உச்சாடனம், வசியம், கணபதி, பிரும்மா, விட்னு, மகோசர், சதாசிவம், சூரியன், சந்திரன், கருமூர்த்தி சக்கு ஆகியோரை பூசிக்கும் முறைகள், என்பன கூறப்பட்டுள்ளன. 200 பாடல்கள் உள்ளன. “தட்சிணாமூர்த்தி பூசாவிதி” என்ற தலைப்பிலும் உள்ளது.

“ஏன் சீர்வுகளை கொண்டுவர விரும்புத் தலை” என அவர்களைப் பற்றி, மாதுக்கு, நூல்கள் வாய்க்கால் விரும்புவதை ஏதா “பி மாதுக்கு
வாய்க்கால் விரும்புவதை ஏதா வாய்க்கால், முற்கிணறு விரும்புவதை

வரிசை எண்: 1805

కుమార వెంకి: 863 a

கம்பளிச் சட்டமை கமிலாசநாதர் ஞன மன்றால் - 100

எடுகள்: 28. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தத்துவம். அளவு 25.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை 1500. எழுத்து: தமிழ் ஆசிரியர்: கம்பனிச் சட்டை கயிலாச நாதர். முழுமை: முற்றமுள்ளது.

தொடக்கம்

உலக்டாதி

மூலமுதலாறுதலங் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற
மேலாறு மெடுத்துனோக்கி
கோலமுடனுள் மனையைத் தாண்டி ஏறி வருகிறோம்
கொடியுதொரு ஞானசத்திக்குள்ளே மெந்தர்.

—5

முடிவு

ஆகவப்பா இருபது அஞ்சனாறு அறைந்திட்டேன்
வாத வித்தையற்று சொன்னா
ஆகவப்பா யிதுக்குள்ளே ஞானம்னாறு
அப்பிற்த்தே சொன்ன தொடுஞானம்னாறு

திருச்சித்தம்பலம் தேவிச்சகாயம் பராசத்தி
கம்பளி சட்டை கயிலாச மூர்த்தி ஞானம் முத்தும். பராசத்தி
இல்லை சிறுபை உண்டாக வேணும்.
காலம் இல்லை சிறுபை உண்டாக வேணும். காலம் இல்லை சிறுபை உண்டாக வேணும்.
காலம் இல்லை சிறுபை உண்டாக வேணும்.

“சட்டை முனிவர் ஞானம் 100” என்ற தலைப்பில் மகால் சுவடி எண் 187இன்
மறு சுவடி. பதிப்பாகி பெரிய ஞானக்கோவையில் உள்ளது. 102 பாடல்களைக்
கொண்ட நூலில், முதல் ஐந்து பாடல்கள் சுவடியில் இல்லை. தத்துவக் கருத்துக்கள்,
சித்தர் வரலாறு, யோகம், மெய்ஞான குரு என்பன கூறப்படுகின்றன.

வரிசை எண்: 1806 கூவடி எண்: 863-6

கம்பளிச்சட்டை கயிலாசமுனி கற்ப விந்

எடுகள்: 28. கூவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள்
பொருள்: வழலை, பூசைவிதி, கற்ப முறைகள் சேர்ந்தது. அளவு: 25.5x3.5 செ.மீ.
கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ். ஆசிரிபர்: கம்பளிச் சட்டை கயிலாச மூனி
முழுமை: முற்றுமளது. மூலமூர்தி: மூலமூர்தி யோகி. மூலமூர்தி:

தொடக்கம்

பாடுகிறேன் காயகற்ப மூங்கரனே காப்பாம்
பரிவார் சின்மயப் பாதங் காப்பு
நாடுகிறேன் சித்தருட் பாதங் காப்பு
நாதாந்த மனோன்மனித்தாய் பாதமே காப்பு

....

—க

முடிவு

தூரப்பா தொட்டலோ முடிவரைக்குஞ் சொன்னேன்
சொல்லாமலொளித்தார்கள் சித்தரெல்லாங்
காரப்பா சித்தரெல்லாங் குருபத்தைக் காத்தாற்சித்தி
காயசித்தி பாடினதோர் ஏற்பழுற்றே.
சிவமயம்.

1944

கரலம்

இல்லை

குறிப்பு

இத்தாலும் மூங்கரனில் மூப்புக்கிடையி

இது சட்ட முனியார் கற்பம் ‘100’ என்ற தலைப்பில் மகால் சுவடி எண் 352 (a) சட்டை முனியார் காயாதி கற்பம் 100’ என்ற தலைப்பில் மகால் சுவடி எண் 709, கைலாச சட்டை முனியார் கற்பழுறை என்ற தலைப்பில் மகால் சுவடி எண் 745 (N) யை ஒத்தது சட்டை முனி கற்பவிதி என்ற சுவடி எண் 26 (a)யிலிருந்து வேறுபட்டது. பதிப்புகள் பல வெளியாகி உள்ளன. “அகத்தியர் சில்லறைக் கோவை பில் 84 ஆவது நூலாகப் பதிப்பாகி உள்ளது. இதில் வழலை, மலங்களை அகற்ற, வாலைப் பூசை, நூல் பெருமை, நூல் பெறும் முறை, கடுக்காய் கரந்தை, சீந்தில், 100 ஆண்டு வேம்பு, கரிவிலை, குப்பைமேனி, செருப்படை, சிவனார் வேம்பு, தூதுவளை, கண்டக் கற்பம், தாம்பில், சுன்னம், உப்புக்கூட்ட, சித்த உப்புக் கூன்னம், அயச் செம்பு, காயசித்தி, கயச் செந்தாரம், காந்த பற்பம், குதமணி, வாத சித்தி” பூநாகச் செந்தாரம், நூல் பெருமை. சித்தர் வரலாறு அஸரி, கற்ப மூலிகை உற்பத்தி விதி, மச்சமுனி போன்ற சித்தர்கள் கண்ட கற்பவிதி, கரு நெல்லி உற்பத்தி, விதி வேதி மரப்பால் உண்ணல், கந்தக பானம், நாத கற்பம் கந்திச் செம்பு, அனிகள் அனியும் விதி, கெந்தி மெழுகு சாபம், வாலை அருள், வரலை பூசை, காய சித்திக்கு வயது, நூல் பெருமை என்ற தலைப்புகள் உள்ளன.

வரிசை எண்: 1807

சுவடி எண்: 864 a

அகத்தியர் ரெத்தீனர் சூருக்கம் நாடு

எடுகள்: 5. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: நாடு (சாத்திரம்) நூல். அளவு: 29×4 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுள்ளது.

தொடக்கம்

அனைத்துயிரொள்ளெண்ணீ
யரும்பசி யெவர்க்கு மாற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சனை களவும் பொய்யும்

୧୩୮

தானது பங்குமுக்குத் தனது நல்லவானிக்கும்
மானமாம் புரட்டாசிக்கு மற்றைராத்திரியிற் பார்க்க
தேனென்ற முன்று நாடி தெளிவாகக் கானுமென்று
கானமர் முனிவர் சொன்ன கருத்தை நீ கண்டுபாரே

(1) பா. ४४. (நாடி முற்றும் யூத கிளை தெருக்கள் - கலைப்பிலிருப்பு யை
காலம்) எப்படியான் நாடு, பழீகம்பாலும் யாவைக் காடு, புரைக் கூடுதலாயிரும் விடுதி சீலிலைக் கூடுதல் கிளைக் கிளைக்காடு காப்பிலிருப்புமிகும். நாடுக்காலம் கிளைக்காலம் கிளைக்காலம்

குறிப்பு

இது மகால் சுவடி எண் 221 (D) போன்றுத் தூய்தி எண் 864 (a) யுடன் கடைசிப் பாடல் ஒத்துள்ளது 32 பாடல்களை உடையது. 18 சித்தர்களின் நாடி குத்திரத்தில் “அகத்தியர் நாடி” என்ற தலைப்பில் உள்ள கடைசிப்பாடல், இச்சுவடியின் 32 ஆம் பாடவுடன் ஒத்துள்ளது. பதிப்பானதாகத் தெரியவில்லை.

அக்டீஸ் பிழுரணம் 400

எடுகள்: 10. கவுடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: நோய்களும், மருந்துசெய்யுறைகள். அளவு: 29×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

புரணமாய் நிறைந்த பரிபூரணத்தைப் போற்றிப்

புகழ் பெரிய வயதில் தியப் பூரணத்தைப்பாடக் காரணமாக்க கருவருவாயெங்குந் தானாய் கண்மளியினு வான் கருணை தன்னை பிரி மிகு மிகுல்க் குப்பு பொடி முகம்பு பெறுபவே, முத்துப்பாலை விவி முத்துப்பாலை விவி

முடிவு

சித்தமுறுஞ்சைலை பாடிக்கும் பித்தமாகுஞ்
சீரான சமரோகந் தனக்குப் பித்தம்
குற்றமில்லை யிதின் கணங்கள் மருந்தாற் றீருங்கின்றாய
குருவான பூரணத்தின் குறிதான் பாரே
அகத்தியர் பரிபூரண நாடி முற்றும்.

46

காலம்

இல்லை சிருக்கொலைகங் குஞ்ச ஒருக்குறுப்பு குஞ்ச
குறிப்பு கூட்டுப்போட்டு கூட்டுப்போட்டு மாயங்கூடு
குறிப்பு கூட்டுப்போட்டு கூட்டுப்போட்டு மாயங்கூடு

பல பதிப்புகளைக் கண்டது, மகால் சுவடிகள் 375 (h), 383, 414 (f)
போன்றது. காப்பு, நால் விவரம் நோக்களிய, குருநாடி, எண்பன, 46 பாடங்கள்
உள்ளன. மலிவப்பதிப்பாக இரத்தின நாயகர் & சன்ஸ் மூலம், உரையுடன் வெவி
பிட்டுள்ளார்கள்

முப்பு

நிதான ச்சூ (c) பிறி சூர அஷ ஜூத்திரை (d) இர் சூர அஷ கூவ டு இ
குதிரைக்கு அஷ கூவரைக்கு 81 ஜூத்தா கூத்துப்பா டி கூவாக்கு டூபா
வரிசை எண்: 1809 சுவடி பிரபுப்போடு வாந்தி பிரபுக்கை ஏது : சுவடி எண்: 865

அகத்தியர் கர்ம குத்திரம்

ஏடுகள்: 18 சுவடியின் நிலைமை: சிதிலம் பக்கத்திற்கு: 6 வரிகள் பொருள்:
பாடலும், உரைநடையும் விரயியது. அளவு: 27×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000
எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமூளது

தெரடக்கம்

சீர்றுங் கொன்றை குடும் சிவனிருபாதம் போற்றி .01
வாரணமுகத்தோன் பாதம் வணங்கிநூற்றறுபதும் சொல்ல
சநாவுல் ஞானம் சுற்பதிபாதம் போத்தி .0001 ; கூடும் கிக்கூடும் கிக்கூடும்
காரணமான செஞ்சொல் கரும குக்குத்திரம் காற்பாமே.

முடிவு

சாதிலீங்கக் கட்டு

முக்காலி

சாதிலீங்கா கட்டி வாங்கி கருக்கு குடுக்க குடன் ஒருபலம், நவச்சாரம் ஒருபலம்,
சாம்பிராணி ஒருபலம், துருசு ஒருபலம், வெடியப்பு ஒருபலம், சினம் ஒருபலம்,
குங்குவியம் ஒருபலம், வீரம் விராகன், 2, கெந்தகம் விராகன் 4, யிதுவெல்லாம்
பொடி பண்ணி, வச்சக்கொண்டு அடுப்பில் சட்டியை வைத்து மனல் போட்டு அடுப்
பில் ஏரியவிடவும். மனல் மேல் கரண்டிவைத்து, பொடி போட்டு வறுக்கவும்.

காலம்

இல்லை

பாரிசினாச பிரதை யெட்டுமை

குறிப்பு

இது “அகத்தியர் சில வரைக் கோவையில் 24 ஆவதான நூலாக உள்ளது” 150 பாடங்கள் உள்ளன. இது “கரும சூத்திரம் 300 இலிருந்து வேறுபட்டது” இச்சுவடி யுடன் வேறு சில ஏடுகளும் கலந்துள்ளன. இதை உரைநடைப்பகுதியால் அறியலாம். கண்மம் திரும்வழிகள், கடைத் தரமக்களின் செயல்கள், நரகம் நங்க. யோகச் செயல்கள், உருசெபிக்க, சர்க்கு சுத்தி, மருந்துகள் செய்முறைகள் என்பன கூறப் பட்டுள்ளன.

*
முனை முறையின்மீது ஒரு காட்டாக வெடிகிற
மாயிர முறை கூகிலும் பகுப்பி மாயிரமிலும்
யரிசுமாற வழிக்கிற

வரிசை எண்: 1810

சுவடி எண்: 866

அகத்தீயர்மூலிகை வண்ணம்

ஏடுகள்: 25 சுவடியின் நிலைமை: நல்வநிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மூலிகைகளின் பயன்பற்றிய உரைநடை நால். அளவு: 15x3 செ.மீ. கிளின்னிக்கை: 25 எழுத்து: தமிழ். ஆசிரியர் அகத்தியர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

நரிந்தவால் வேரும், விரையும் அரைத்துண்ண,
கிராணி மூலந்திரும், சித்திரமூல வேர்ப்பட்டடையை
எடுத்து, கிசாயம் செய்து கொடுக்கபித்தம்,
சிதம், பெருவயறு அல்த்தி சுரந் திரும்.

முடிவு

துணி அதுக்குள்ளே வைத்துயெட்டு நாள் அதில் வைத்து எடுத்து நிழலுளத்தி
பயத்தன்க்காயி பிராயணம் அஞ்ச விரக் கடை நெடுந்திரியுருட்டி விளக்கில் கொளுத்தி
புகையை கபாலத்திலேத்த மூணுவகை பீனிசமும் நீங்கும். ரெண்டு நேரமும்
எட்டுநாள் பிடிக்கவும்.

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி 1791 320 (D) 642 ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. உரைநடையில்
அமைந்துள்ளது. பதிப்பானதாகத் தெரியவில்லை. பல மூலிகைகளின் பயன்பாடுகள்,
திரும் நோய்கள், மருந்து செய்முறைகள் என்பன விளக்கப்பட்டுள்ளன.

*
ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. பதிப்பானதாகத் தெரியவில்லை.

வரிசை எண்: 1811

சுவடி எண்: 867

அகந்தீயர் கையிழ சாக்ஷத்திரம்

எடுகள்: 8. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 5. வரிகள் பொருள்: நாடி நால். அளவு: 24.5×3 . செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றமுள்ளது.

தொடக்கம்

“கரமதில் நாடி தொட்டு கடவார் தன்நருளிரல்
பார்க்கில் ஏப்ருவிரல் மூலந்தன்னில் பிடித்ததுடன்
நடுவே தொட்டால் ஒரு விரல்லோடி வாதம்
திருவிரல்லோடி பித்தம் தீருவிரல் மூன்று மோடி
சிலேற்றும் நாடியாமே”

—க

முடிவு

படியுயர் வாத நாடி பகுஞ்சுக்கெளகாடை யொடில்
கடையற வீங்குகிக்கால் தனியெலும்பு நம்யும்
உடல் சந்தளமயக்க முடம் பெவலாந் தினவு தின்ஜும்
புடையன் சில விஷங்க்கொள்ளு பெரி வரமுந்தி சொன்னார்.

—உயன்

காலம்

இல்லை

குறிப்பு

நாடியைப்பற்றிய விளக்கம் தரும் சிறு சுவடியாகும். மூன்று வகை நாடிகளின் நடை நோய்களை, நாடியின் மூலம் அறிவது என்பன உள்ளன. முதல்பாடல் மகால் சுவடி எண் 294 (d) யின் முதல் பாடலை ஒத்துள்ளது.



வரிசை எண்: 1812

சுவடி எண்: 868.

அகந்தீயர் பல நீட்டு நாடி நீநாளம்

எடுகள்: 103. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: நாடி நால், மருந்து செய்முறைகளின் தொகுப்பு அளவு: 31×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000 எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வாதமும் பித்த மையம் மைத்துள்ள குணபாடத்தைத் திதற முனிவர்நாலை சேர்ந்து பின் திரட்டாய்க் கூட்டி யோதுவேன் விசாலத்தால் யொழுங் குடன் கண்டு கொள்ள வாது சேர் வயித்திய யோர்க்கு வல்லிருள் விளக்க மென்றே.

—க

முடிவு

தலமான மிறுகாமல் தயிலகு சொல்வேன் பட கூட சிலைகள் கூடும்
நண்ணவேயாமல்கச் சாறுபடிரண்டு கூடுப் போகி குத்துப்பிள்ளை
நலமான காணிச்சார்ப்படிதான்றண்டு கூடுமியிரும் கூடுமாய்விப் பால்
பெண்ணவே குமரிச் சார்படிதான் றண்டு
பாங்கான செவ்விள நீர் படிதான் ரெண்டே

காலம்

இல்லை
குறிப்பு மகால் சுவடியின் முதல்பாடல், அகத்தியர் குன்வாக்ட நோயின் சாரத் தில் உள்ள ஆறாம் பாடலாக உள்ளது. கடைசிப்பாடல் தைலம் செய்முறைக் கூறு கின்றது. பதிப்பானதாகத் தெரியவில்லை.

வரிசை எண்: 1813

சுவடி எண் 869

வால்மீகர் நாடி சூத்தீரம்

சடுகள்: 4. சுவடியின் நிலைமை: மிகப்பழுது. பக்கத்தில்கு: 5 வரிகள். பொருள்: நாடி நூல். அளவு: 24.5 × 2.5 செ.மீ. கிடைவிக்கை: 100. எழுத்து: தயிழ். ஆசிரியர்: வால்மீகர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

ஓட்டியவ யுரந்திடும் பித்தத்தோடே
முடியே நடக்குமாகிலுக திடும்
பினி க் கேளிர். ராடியகால்கள்
ரண்டும் சத்துடனுளை உட்டா குங

முடிவு

யெவிவிஷங்களென்று பகரந்தன் மேலோர் தானே (ஞ ய)

ஒரு பிறம் விரையே வீங்கு உன்னியென்றது வாங்கி

லுறு மண்ட வாய்வு பின்னுங் உரைக்கலாம்

கேளிர்

காலம்

இல்லை

நற்பு

மால் சுவடியில் முதல் பாடல் நாட்புச் செய்யுள்ளில்லை. கடைசிப்பாடலும் தலைப்புக்குத் தொடர் பற்று உள்ளது. எனவே பல பாடங்கள் கலந்துள்ளதாக உணரலாம் பதிப்பானதாகத் தெரியவில்லை.

இங்கு சாக்ஷபாராகி கொடு காவுருக

இங்கு சாக்ஷபாராகி விவு சுவரைப்படி

வரிசை எண்: 1814

— பிரஸ்ரை சாக்ஷபாராகி சீவு காவுச் சுவடி எண்: 870

நாட்கலி

விடை

எடுகள்: 3. சுவடியின் திலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: நாடி நூஸ். அளவு: 39×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: நாகலி ஷகம்பின்ஸை. முழுமை: முற்றுமுளது. விடை: சாக்ஷபாராகி நாட்கலி ஜங்கரன் நான்ன அருள் புரிந்தென்னையாள சாக்ஷபாராகி ஜங்கரி சங்கரன்பாக தைய்யலான்தி வள்ளி சொல்குமரன் மலர்ப்பத்மிரஞ்சி நன்விருளு தான் நாடி நூஸினை கூறவே கேளு.

நடவ

1814 பிரஸ்ரை காவுச்

எண்ணெயில் தலையிலோடு பீரமாய் நின்ற போது
முன்னுற்றனன் ரவிலோடு முன்றவன் பசிபி னோடு
தின்னனமாய் நடுக்கும் போது

சித்தினியாம் உண்டபோது விடை: சாக்ஷபாராகி
பன்னைய நாடி பார்க்கில் போது விடை: சாக்ஷபாராகி
பலித்திட்டா தென்று செய்யே விடை: புரிசூது புரிசூது

கலம்

விக்ட்டரியை

இல்லை

நற்பு

— பிரஸ்ரைக்குத்துபி விடை: செய்யப்படு

இந்நால்ல் நாடிபார்க்கின்ற வேளை குறியும், மாசம், மந்திரம் முதலியன கூறப்பட்டுள்ளன. நாடிநூலைப்படித்த தாக்கத்தால் இந்நால் செய்திருத்தல் கூடும். பதிப்பானதாகத் தெரியவில்லை.

* —

(ய) விராத ராய்விய சாக்ஷபாராகி காவுசிவிக்காரியை

வரிசை எண்: 1815

கிளை கூத்துபயின்கை நுக்கி பயிருமை முடிபி சுவடி எண்: 871

பாடங்களை நாட்கலி விடை: செய்யப்படுவது

எடுகள்: 5 சுவடியின் திலைமை: நல்லதிலை. ... பக்கத்திற்கு: 7 வரிசை பொருள்: நாடிநூல் அளவு: 25×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500 எழுத்து: தமிழ். ஆசிரியர்: நாகலிங்கம் பின்ஸை. முழுமை: முற்றுமுளது.

விடை

குறிப்பு

இந்துல் M.No. 87. ஐப்போள்றது. பாட. வேறுபாடுகள் (பேதங்கள்) காணப் படுகின்றன.

மாடு உருடியில் மாஷவை பிழ்ஜுவதை

வரிசை எண்: 1816 காலை சுவடி எண்: 872

நாடியின்குணவாகடம் (1500)

ஏடுகள்: 11 சுவடுயின் நிலைமை: நல்லநிலை. பக்கத் திற்கு: 6 வரிகள் பொருள்: நாடி நால் அளவு: 24.5×6 செ.மீ. கி.எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர் இன்னாரென அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

பாகுடன் கிணேசன் பாதம்
பணிந்து முற்குணங்களாய்ந்து
வாகடச் சுவடி யெல்லாம்
வகை வகை தொகுத்துப்பார்த்து
ஆகம விதியின் குலா
லடர்ந்திடும் வியாதிக் கெல்லாம்
போகாற் மருந்து சொல்வோம்
புலத்தியா பொருந்தி கேளே.

முடிவு
பழுதற்கு நிலையில் ஏடுகள் உள்ளன.

குறிப்பு

“18 சிதிதர் நாடி சாத்திரத்தில் உள்ள” காவிய நாடி என்ற பகுதியின் முதல் பாடல், மகால் சுவடுயின் முதல் பாடலுடன் பொருந்துகின்றது. நாடிகளின் வகைகள், நாடிகளின் இடம், முன்று வகை நாடிகளின் இயல்யுகள், நாடியின் வன்னைம், ஜம்புதங்களின் வகைகள், குற்றங்கள், குற்றங்களின் இயல்பு என்பன உள்ளன.

வரிசை எண்: 1817 காலை சுவடு எழுதும் வகைப்பாக சுவடி எண்: 873

வைந்தீயம் 205 எருந்து நாடுக் குறிப்பு

இப் படுகள்: 2. சுவடுயின் நிலைமை: நல்லநிலை. பக்கத் திற்கு: 7 வரிகள். பொருள்: விரலியது. அளவு: 24.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 50. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றது.

தெரடக்கம்

பூரணமாம் மும்லுலம் பொரியிற் குடாம்
புகையெழும்பி மேகமதாய் சிரசில்ச் குடாம்
காரணமாய் நீர்க்கலந்து கண்ணில் ரோகம்
கனவெழுந்த வாயுவினால் குலைரோகமாவார்

— க

முடிவு

திசைவாய்வாலே மருந்தினால் தீராது

கறிப்தித்தாலே
மக்களே கருமத்தே நிவிர்த்திசெய்து

யறுந்தவமே மருந்தேயிந்த யெறனாத்தஞ்சில்
பூட்டலாஞ் தித்தரைப் போலாடலாமே.

காலம்

இல்லை

குறிப்பு

இச்சுவடியின் முதல் பாடல் மதால் சுவடி எண் 856 (அ) யின் முதல் பாடலாக
உள்ளது. பதிப்பானததாகத் தெரியவில்லை.

வரிசை எண்: 1818

சுவடி எண்: 847

தன்வந்திரி சூத்திரம் - 25

எடுகள்: 8. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 5 வரிகள். பொருள்:
தீத்துவம். அளவு: 39.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை 500. எழுத்து: தமிழ்.
ஆசிரியர்: தன்வந்திரி. முழுமை: முற்றற்றது.

தெரடக்கம்

சீர்கொண்டகரி முகமும் அய்ந்துகையுஞ்
சேந்த ஆபரணமுடன் ஒத்தைக் கொட்டபும்
வேர்கொண்ட விமலருக்கு கவிதான் தீத்த
வேவனுக்குமுன் புறத்தோன் அமரர் மெச்ச

முடிவு

அஞ்சான நந்திசராருனிச் செய்த
அரும்பொருளை தன்மந்திரியு பதேசித்தார்
கஞ்சமலர்த்திருப்புயனே யருளக் கேளு
காட்சித்திரு வந்தனுங்ரு யானுக்கு யானுஞ் சொன்னேன்.
வஞ்சகமாய்த் திரியாதே குருவைவிட்டு
வான்பெண்ற பொறிந்து நின்றாப் போல
தஞ்சமென வந்தடைந்து சரணம் போதத
தயவுசெய்யுஞ் சுத்திரந்தான் யிருபத்தஞ்சே.

முற்றற்றம் துணை வெள்ளையைப் படித் : பெரிசில்

காலம்

இல்லை

ஒருங்களில் ஒரு விஷயத்தையும் வடி

குறிப்பு

இதில் 25 பாடல்கள் உள்ளன. நந்திசிரின் மாநாட்டில் நூலை ஆடிப்படையாகக் கொண்டு, இந்நால் இயற்றப்பட்டது என்று கடைசி பாடலில் விளக்கம் உள்ளது.



வரிசை எண்: 1819

சுவடி எண்: 875

சட்டை முனியார் கல்பம்

ஏடுகள்: 10. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 5 வரிகள்.

பொருள்: மூலிகை மருத்துவம் உரைநடை. அளவு: 25×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 100. எழுத்து: தமிழ். ஆசிரியர்: சட்டைமுனி. முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

கரிசாலைசாந் நெய்யோடே மத்தித்து பெருவிரலில் கொண்டு அண்ணாக்கிடி விறலை யொட்டி சூழத்திலே கபாலத்தில் கபமெல்லாம் வீழும். அப்படிக்கி செய்வாயாகில் நலமான குணத்தையினி சொல்ரேனே.

முடிவு

இருமூலக்கு மருஞ்ஞு

கடுக்காய்க் கொட்டுடையத் தட்டி, தோலையெடுத்து வாயிலடக்கிக் கொண்டு உமிழ்தீர் முழுங்க இருமல் நிற்கும்.

காலம்

அதில் ஒரு விஷயம் வரையெடுத்து விடப்பட்டது. இது கடுக்காய்க் கொட்டுடையத் தட்டி இல்லை.

குறிப்பு

மூலிகைகளின் மருத்துவப் பயன்களை உரைநடையில் எடுத்துரைக்கும் நால். “சட்டைமுனி கற்பம்” என்ற நூலுடன் வேறுபட்டது. பல்வேறு வகை மூலிகை மருத்துவத்தின் தொகுப்பு நால்.



வரிசை எண்: 1820

876

அஞ்சனமை

ஏடுகள்: 3. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: நஞ்சநால். அளவு: 25×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 100. எழுத்து: தமிழ். ஆசிரியர்: இன்னாரென அறிய இயலவில்லை. முழுமை: முற்றுமுளது.

தெரடக்கம்

தமிழ்ச் சுவடி

..... மே கவறனகத்துயிலுஞ் சேடமுதல்
 யேர்பூத்த நாகவகை யெட்டுக்குஞ்
 சீர்பூத்த அரியதொரு மூக்கலுக்கும்
 அஞ்சி பயந்தொடுங்கும் விரியன் வகை

முத்து

மொழி தட்பிடினும் யென்சொல் மொழி
 தவறாது. யிந்தமே யிப்பேர் சிந்தாமணி
 யெனவஞ் செப்பினோமிம் மருந்து ஸ்ர்தா குலமெல்லாந்
 தீருங்கான். மெந்தாகேள் மோருடனே சோறுன்டு
 மொய்குழலீர் கைய்ப்பு. உப்பு, சாறும், புதையுந்தவிர்.

கலம்

இல்லை குழுயறசு : மையுடி குழுயறசு : மையுடி
 குழுயறசு : மையுடி குழுயறசு : மையுடி குழுயறசு : மையுடி
 குழுயறசு : மையுடி குழுயறசு : மையுடி குழுயறசு : மையுடி

குறிப்பு

நஞ்சு நால் பற்றியது. பதிப்பானதாகத் தெரியவில்லை. பாம்புகளின் வகைகள்,
 இயல்புகள் என்பன கூறப்பட்டுள்ளன. சிந்தாமணி என்றும் இந்தாலுக்குப் பெயருள்ள
 தாக அறியலாம். பதிப்பானதாகத் தெரியவில்லை.

வரிசை எண்:

1821 சுவடி எண்: 871.

கைலாசநாதர் ஞானம் 66

எடுகள்: 41. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 5. வரிகள்:
 பொருள்: தத்துவம். அளவு: 24×4 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ்.
 ஆசிரியர்: கைலாச நாதர் முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

கயிலாச பராத்திலென்னையான்ட கடவுளை குதித்து விடுவது
 கடவுளை நீங்களை கடவுளை கடவுளை கடவுளை கடவுளை கடவுளை
 கயிலகசத் தென்னிற ஆயிபாதங்
 கருணையுடன் போத்தி நித்தம் ஞானஞ் சொல்வேன்.

முத்து

கெழுவின்னாகத் திரிசானு வித்தை
 மார்க்கம் விரிவியந்தச் சமாதியிலே
 நின்றிருக்கும் நன்னாகத்த பிழாக 1 : மூடுது
 முபித சீலூ 1. வையனு 1. சஞ்சார 1. சிஞ்சாரு
 திருச்சிற்றம் பலம்

கரலம்
இல்லை

குறிப்பு

பெரிய ஞானக்கோவையில்வரும் “சட்ட முனி பின் ஞானம் 100” இன் முதல் பாடல் மகால் சுவடியின் 66 ஆம் பாடலை ஒத்துள்ளது. தத்துவக்கருத்துக்களைக் கொண்டுள்ளது. பாடல்களே மகால் சுவடியில் உள்ளன. பெரிய ஞானக்கோவை “சட்ட முனி பின் ஞானம் 100” என்ற தலைப்பில் பல பதிப்புகளைக் கண்டுள்ளது.



வரிசை எண்: 1822

சுவடி எண்: 878

மேகவியாதி வரலாறு

எடுகள்: 55. சுவடியின் நிலைமை: நல்வநிலை. பக்கத்திற்கு: 6 வரிகள் பொருள்: மேக நோயின் காரணம், வரும் வழி என்பன அளவு: 24×2.5 செ.மீ கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலங்களை. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

தானென்ற மேகங்கள் ரெண்று பத்தும்

சமாலுடன் அபானஞுவாகும் போது

காவென்ற தேவதத்தன் நீரை மஞ்சி

கடிதானசிலேற்பனத்தில் புகைந்து சாடி

முடிவு

தாமப்பா பீங்காளில்ப்பதனம் பண்ணு

தப்பாமல் மண்டலந்தான் பாக்களவு கொள்.....

அளவாகக் கொண்டுவரத்திரும் நோய்கேள் அப்பனே சூசிகா.

கரலம்

இல்லை

குறிப்பு

இதில் சிலேற்பனத்தில் மேகம் பத்து, மேகத்துக்கு பவளபற்பம், வெள்ளி பற்பம், சிங்கிபற்பம், முதலியன கூறப்பட்டுள்ளன. மேகநோய் வரும்வழி, மருத்துவம் கூறப்பட்டுள்ளது. தப குற்றத்தால் ஏற்படும் மேக நோய்கள் பற்றிய செய்திகள் உள்ளன. பதிப்பானதாகத் தெரியவில்லை.



வரிசை எண்: 1823

சுவடி எண்: 879

கர்மகாண்டம்

ஏடுகள்: 15. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 6 வரிகள்.
 பொருள்: நோய் வரலாறு. அளவு: 24 × 3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500.
 எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்:

பூரணமாய் மூலமுதலாராதாரம்
 புவியஷ்ட்டந் திசை வாய்வு நாடி மூன்றுங்
 காரணமாயிடை பின்னாய்ச்சுழினையாகிக்
 கலந்து நின்றவாதபித்த சிலேற்பனமுமாகி

முடிவு

கற்றுப் போங்கைக்காவில்ச் சூலைக்கட்டு
 கலப்புக்கும் வகுத்துவலிகாணாதோடும்
 பறந்தி நின்ற வயத்திலுள்ள வியாதியெல்லாம்
 பறக்குமடா யின்னமொன்று பகரக்கேளே.

காலம்

இல்லை

குறிப்பு

இந்தாவில் கற்பநிவந்த்தி, நில ஆவாரரச் சூராணம், மேகங்களினுபதுக்கும் கல்தூரி எண்ணெய் கெற்பகேர்து வீதியாண்ணெய் நஸ்லாரரச் சூராணம் என்பது சுறப்பட்டுள்ளன. “கன்ம காண்டம் 300”என்றாவிலிருந்து இச்சுவடி வேறுபட்டது. ஆயின் பதிப்பான ... நூளின் மூலத்பாடலும், மகால் சுவடியின் முதல்பாடலும் ஒத்துள்ளன. மகால் சுவடி எண் 9, இதிருந்து வேறானது .



வரிசை எண்: 1824

சுவடி எண்: 880

முலக்கீராணியின் சூரணம்

ஏடுகள்: 11. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 6 வரிகள்.
 பொருள்: நோயின் இயல்பும், வரலாறும் அளவு: 25×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

தோணப்பா மலந்தான் வீழிற்சகருக்கி
முன்முகாயைப் போலே வானப்பா அபான்தன்னை
அழுஷிக்வே யிருக்கும் பாரே

சகு

முடிவு

‘வகை ஆய்ந்து பாத்து வளர்ந்திடும்
நோய் கட்டகெல்லாம் — மனைமந்திரம்
அவிள்தங்கள் வாந்திடுஞ்சறக்கை
யெல்லாம் வகை வகை சுத்திகேளு
வளர்ந்திடும் பினிகட்ட கெல்லாம்
மருந்தினிலெரழிந்காணே’

நாடி முற்றும் சாலை எந்த விழாவிலை காலம்

காலம் காலம் காலம் காலம் காலம் காலம் காலம்

இல்லை

குறிப்பு

மூலம், கழிச்சல் என்ற நோய்களின் இயல்புகள். வரும்வழி, வரலாறு என்பன உள்ளன. மனி, மந்திரம், மருந்து என்ற முறைகள் பற்றி சுவடியின் கடைசிப் பாடவில் வருகின்றது. பதிப்பானதாகத் தெரிய வில்லை.

வரிசை எண்: 1825

வரிசை எண்: 881

சத்தியாருடம்

ஏடுகள் 60. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 5 வரிகள். பொருள்: நஞ்சு நூல் பாட்டும், உரைநடையும் விரலியது அளவு: 29×3 செ.மீ. கி. எண்ணக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அற்ய இயலவில்லை. முழுமை. முற்றற்றது.

தொடக்கம்

காப்பு

வெத்தியர் தவத்தோன் கும்ப மெய்முனி பகதத்தைப் பேற்றி
சத்தியா ரூடந்தன்னில் தரும பொருள் தனினையாய்ந்து

... குடும்பம்

நூல்

பாதிமதியினி வெளியானவொளியானார் கஞ்சப் பதம்

போற்றியே யுலகில் பருவமாக பொய்க்கால் நாட்பியானது

ஆதிபரா பழையுமை மாதங்கி சத்தியாருட ப்ராந்தங்கள்

யாருட நீதிநெறி யறிவைக் கேளு.

முடிவு

குடுகொண்டால் மேக கொண்டால் நன்றான்
மருந்து கொண்டால் வீரு கொண்டால் பாடான
செந்தாரம் வெற்பு. இதுக்குக்கிசாயம் அரூகன்வேர்
மிளகு, கூகைநீர், மகிழ்ச்சி, அதிமதுரம் அரைத்துப் புது
போட்டு சண்டவைத்து புது பசுவெண்ணெய்
போட்டு சாய்பிடவும்.

காலம்

இல்லை

குறிப்பு

மதால் சுவடிகள் 63! இல் முதல் பாடதுடன், இச்சுவடியின் முதல் பாடல் ஒத்துள்ளது. சத்தியாருடம் என்ற பெயரில் நஞ்சு நூல் பதிப்பாகி உள்ளது இச்சுவடி, பதிப்பான நூலிலிருந்து வேறானது. இது கடைசிப் பகுதியானது உரை நடையில் உள்ளது. இதற்கும் சத்தியாருடத் திற்கும் பொருத்தமில்லாமல் உள்ளது.



வரிசை எண்: 1826

சுவடி எண்: 882

வைந்தீயநர்க்கம்

எடுகளி: 2. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள் பொருளி: முப்பு பற்றியது. அளவு: 24×3 செ.மீ. கி. எண்ணிக்கை 100. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றுமுளது.

வெரடக்கம்

பார்க்கயிலே வயித்திவெதுத் தானாகில்
பருசுடனே முப்புவின் விபரங் கேளு
சேர்க்கையுடன் குரு முறையைச்
சொன்னாகில் செம்மையுடன்

—க

முடிவு

கண்ணப்பா கண்ணரியார் பூணப்பெற்ற
கபடமுள்ள வேடமதை கறுத்தாய்ப் பூண்டு ...
ஷிண்ணப்பா அறியாத சித்தர் கோடி
வெண்ருடன் பேசாதேயிருந்து கொண்டு வெட்டிவதோடு
தண்ணப்பா தன்னிலையேதானே கண்டு வெட்டிவதோடு
சம்தாகப் பூரணத்தில் தனதாய் நில்லே. வெட்டிவதோடு

—⑮

வரிசை எண்: 1827

சுவடி எண்: 883

வெந்தியத் தீர்டு

எடுகள்: 30. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: பாட்டும், உரைநடையும் விரவியது. அளவு: 27.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

..... குளிகை சொல்லக் கேளு
கருவான கெவரியது மூக்கதுவும்
அதிலேபாதி திரமாக உருந்ததுவும்,
நேரப்பா விரப்பாயிரு சரக்கு கல்வத் திட்டு
..... மாக யெருக்கன்பால் தன்னாலாட்டி

முடிவு

ஸ்ரீமேகத்துக்கு பொது ஸ்ரீயோகம்

ஓருபலம் சீனாக்காரத்தை ஆவின்பாலாட்டி வில்லை தட்டி காயவச்ச ஓட்டிலிட்டு கிளைமண் புடம்போட்டு வேளைக்கு ஒரு விராகண்டை வீதம் யெலுமிச்சபழும்

காலம்

இல்லை

குறிப்பு

சுவடியின் தலைப்பு எடுகள் சிதைந்துள்ளதால் நூல் இன்னதென்று அறிய இயல வில்லை. மகால் சுவடி எண் 859ஐப் போன்றது.



வரிசை எண்: 1828

சுவடி எண்: 884

வெந்தியத் தீர்டு

எடுகள்: 15. சுவடியின் நிலைமை: நல்லதிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: தொகுப்பு நூல், பாடலும் உரைநடையும் விரவியது. அளவு: 25×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றமானது.

தொடக்கம்

கெத்தக்ஞதைம், முவரூ துலைக்கு
ஓவ்வாது குலை மூவாறுந்தீர உரைக்கிறேன்
கெந்தக தயிலங் தானுஞ்
செவ்வான கெந்தியப்பா களஞ்சிபத்து
விவந்த பசுவின் நெய்யாலே

688 : செல்ல அமை
முடிவு

ஆவாரைப் பட்டைடு வேர் பிடித்து தூள்ப்பண்ணி கோணியில் வைத்து நடுவில் வைய்த்து படுகையாய் வைத்து சிசுடம் போடவும். பற்பமராகும். வெள்வங்கம், கருவங்கம் ரெண்டுயின்தபடி போடவும் பற்பம்.

காலம்

இல்லை

குறிப்பு

இதில் கடர்கால அஞ்சனம், நேத்திராத்துக்கு, கண் பூஷக்கு குளிகை, எவிகடிக்கு, அப்பிரசக் சேர்தாரம், நிலப்பூவரைச் சூரணம் முதலினன் கூறப்பட்டுள்ளன. சுவடி எண் 859ஐப் போன்றது.

வரிசை எண்: 1829 முறை கூடுதல் வரிசை எண்: 885

வைத்தியத் தொட்டு

எடுகள்: 19. சுவடியின் நிலைமை: ஓரங்கள் சிறைதந்துள்ளன. பக்கத்திற்கு: 7 வரிகள் பொருள்: தொகுப்பு நூல் உரைநடையில் உள்ளது. அளவு: $20.5 \times 3\frac{1}{2}$ மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை முழுமை: முற்றற்றது.

விதநடக்கம்

முடிவு

தாகம் விராகன் சு, கல்வத்தில் போட்டு மறைமறையா

விழுந்து மற்ற நறுக்கி சாற் பிளிந்து விட்டு

அறைத்து நா-கை- அரைத்து வில்லைத் தட்டி ஒழியாக .

நலகாசல் போட்டு காய்ந்த பின் ஒட்டில் முழுப்பாய் .

வைத்து சீலை மன் செய்து, விறர்ட்டி .

முனு கூடை வைத்துக் கொண்டு பெய்தி .

காலம்

இல்லை

01 - ମୋହିନୀରୁଦ୍ଧ

குறிப்பு: கலைநிலைமே மற்று கலை வளர்ச்சி குறிப்பிடக் 88 : நிலைமே மகால் சுவடி எண் 884ஐப் போன்றது

தாங்களில் ஸ்டெல்டி சாட்டுவதற்குப் பொதுமாய்
குறவில் தீவிரமானப் பூரித்துநோக்கி கூறுவதற்கும்பை சுவடி எண்: 886
வரிசை எண்: 1830

வைத்தீயக் கூடு

ஏடுகள்: 24. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தொகுப்பு நால் மருந்து செய்முறைகள். அளவு: 27 × 3 செ.மி. கி. எண்ணிக்கை: 2000. எழுதுது: தமிழ். ஆசிரியர்: தொகுப்பு நால். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

புண்களுக்கு களிம்பு வகை

கண்டுபார் களிம்புக்கு வகையே கேளு

四

கடுமிரதம் துத்தமொடு காசுக் கட்டி பூர்வம் கணக்கூடு கிடிலு
பண்டிலுள்ள வெள்ளைக் குங்குவியம் நேராய் சுற்றுப் போய்க் காலாகும்
பதியவே ரசமாள்கி கல்வதி தாட்டி

ମୁଦ୍ରଣ

கெள்ப நூல்

之名者。謂之曰。此之謂也。

१८३ I : नेत्रार्थ कविता

கஷ்ணமாய் போற்

தமிழ்நாடு முனிசிபல் துணைத் தலைவர்

கார்ப்பரா மதியமந்தம் பானம் பண்ண

காலத்திலே குறிப்பிடுவது மிகவும் விரைவாக செய்யப்படுகிறது.

பண்ணிய சுரக்ஷைத்து

காலம்

இல்லை

ಶಾಂತಿಕಳೆ

கற்பு:

மகாவி சுவடி எண் 884ஐப் பேரலை உள்ளது. (குலக நோய் பற்றிய பாடல் உள்ளது)

— * —

வரிசை எண்: 1831

சுவடி எண்: 887

கெர்பக்னோள் - 16

எடுகள்: 25. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: சூல் மருத்துவம். அளவு: 30×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றுமுளது.

தெரடக்கம்:

பாரப்பா பெண்மலடாங் கெற்பக் கோளின்

பக்குவத்தைச் சீரால்லுகிறேன் பண்பாய்க் கேளு

ஆரப்பா ஆண்மலடே ஆகுமல்லாமல்

அப்பனே பெண்மலடு ஆறுமில்லை

—க

முடிவு

அதுவாகு மிதுவாகும் யென்றுயெண்ணி

அவைந்தைந்து திரியாமல் அருளை னோக்கி

பொதுவாகும் நிலவ் கொண்டுயிருப்பாயாகில்

புத்தி சித்தி முத்தி முதல் புனிதமாமே.

—யகு

காலம்

இல்லை:

குறிப்பு

இதில் மூலிகை விபரம், கெந்தக குழித்தைம், நேத்திர ரோகம் 96, பஞ்சபுத சரக்கு விபரம், தெட்சினாழுர்த்தி அஷ்டகரம் மூலிகை விபரம் முதலியன உதிரி எடுகளாக கூறப்பட்டுள்ளன. பாடல்களில் குல் பருத்துவம் பற்றிக் கூறப்படுகின்றது. மலட்டுத் தண்மை, மகப்பேறு என்பன இடம் பெறுகின்றன.

வரிசை எண்: 1832

சுவடி எண்: 888

வைத்தீயத் தீரட்டு

ஏடுகள்: 15. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: தொகுப்பு நூல் உரைநடையில் உள்ளது. அளவு: 20×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. ஆசிரியர்: இன்னாவென அறிய இயல வில்லை. எழுத்து: தமிழ். முழுமை: முற்றற்றது

தெரடக்கம்

விக்கலுக்கு

அதிமதுரம், யேலம், சுக்கு யின்த சிசாயம்
போட்டு சீனி போட்டு சாப்பிடவும்

சுழி மாந்தத்துக்கு

வேப்பண்ணைய் சேர் கீ (வ)
நீவிவேர் பூ பலம் ச (4)
பூண்டு பழம் க (1)

முடிவு

பிசைந்து வைத்து உலத்தி நெய்யி விட்டு
வறுத்து குரணம் பண்ணி சினி சர்க்கரை கலந்து
வைப்புக் கொண்டு முனு வீரல் கொண்டது
சாப்பிட்டு வரவும்.

காலம்

இல்லை

குறிப்பு

இதில் சில்லரை வைத்தியங்கள் கூறப்பட்டுள்ளன.



வரிசை எண்: 1833

சுவடி எண்: 889

வைத்தீயத் தீர்டு

எடுகள்: 24. கவுடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள் தொகுப்புதால் உரைநடை. அளவு: 21×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை^{**} 1000. ஏழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டா மாமலரா பாக்கிடு
நோக்கொண்டா மேனி நொடுங்காது — பூக்கொண்டு நோ
துப்பா திருமேனித் தும்பிக்கை யான்பாதம் நீரி ப்பாவினா
துப்பாமற் சார்வார் தமக்கு”

நூல்

முள்ளங்கிச்சாறுபடி — க நெரிஞ்சிச்சாறுபடி — க
கண்டங்கத் திரிச்சாறுபடி — க எலுமிச்சம் பழச்சாறுபடி — க

முடிவு

சாதி னாற்தஞ்பழச் சாறுபடி 3, யிந்துப்பு விராகணி, திப்பிலி, பெருங் காயம் சுக்கு, முளுகு

காலம்

இல்லை

குறிப்பு

உதிரி ஏடுகளில் சில்லரை வைத்தியங்கள் கூறப்பட்டுள்ளன. முதல்பாடல் ஒளவையராடையது; இங்கு பயன் படுத்தப்படுள்ளது.



வரிசை எண்: 1834

சுவடி எண்: 890

வைத்தியந் திரட்டு

எடுகள்: 114. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: தொகுப்பு நூல். அளவு: 27 x 2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றுறவு.

தொடக்கம்:

காப்பு

‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டா மாமலரா
நோக்கொண்டா மேனி நொடுங்காது — பூக்கொண்டு
துப்பா திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார் வார் தமக்கு’

ஞால் (தலையிட்டோவுக்கு)

செந்தந்தலம் யிருவேவிவேர், தேவதாரம், சுக்கு
மிளகு, நெயிக்கொட்டான் பலம் கி (ஞ)
இலுப்பைப்புண்ணாக்கு இது வெல்லாம் பொடிசெய்து

முடிவு

.... நல்லல் இருதோளி தாணிக்காய்
வட்டமுலை தாமரைக்கு உளமது அரளியிரு
கடுக்காய் னாவிசிறு கீரை நல்குஞ்சு வெங்காரம்
தாவிய பாசாணம் தனிமுளகு வெத்திலையில்
எங்கெணய் விளாவி கொடுத்தவர்க்கு, முத்தினதேங்காய்
முறிவு இதனையுமலினிருக்கு மென்று நிச்சயமாய்
முழுவிவர

கலம்

க— முபுராக்கூ வாய்மூர க— முபுராக்கிசூ கங்கா

சுக்குலா உ கைமாதம் 27ம் தேசி சேரமவாறி

நாளது துவக்கினது மலையப்பன் செட்டியார்
கையெழுத்து குலதுங்கணாதசுவாமி துணை கருப்பர்
துணை பிடாரி துணை அங்காளம்மன் துணை

குறிப்பு

இதில் மூலத்துக்கு, நீர்க்கணைக்கு, மாணைகண்ணுக்கு, காதில் சீவிமுகிறதுக்கு
வாய்வுக்கு வீரபத்திர குளிகை: கபால கண்சூசிக்கு மருந்து முதலியன் உள்ளன.
இதில் தெளிவு மருந்துகள் உள்ளன.



வரிசை எண்: 1835

சுவடி எண்: 891

அகத்தியர் அருள்சு கெய்த முப்பு செந்தகத் தைலம்-16

எடுகள்: 11. சுவடியின் நிலைமை: நல்லனிலை. பக்கத்திற்கு: 6 வரிகள்
பொருள்: மருத்துவம். அளவு: 27.5×3 செ.மீ. கி.எண்ணிக்கை: 200. ஏழுத்து: தமிழ்.
ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றமுளது.

தெரடக்கம்:

காணப்பா கெந்தகத்தின் தயிலஞ் சொல்வேன்

கைமுறையக் கெந்தகமும் பலமும் பத்து

பூங்பா கல்வத்தில் போட்டுக் கொண்டு

புகழாக வெள்ளைத்தாமரைப் பூச்சார்றல்

முடிவு

சோனென்ற பொன்னாகும் பத்து மாற்று

கொள்ளையாட வாதமெல்லா முப்புக்குள்ளே

தேனென்ற மொழியாட்டுக் கிவந்தான் சொன்னார்

செயற்கை யெல்லாஞ் சூத்திரமாய்க் கெப்பினேன்.

அகத்திய மகா முனிவர் அருளிச் செய்த

கெந்தகத்தயில்ம் — யகு (16) முற்றம்.

வேலுமயிலும் துணை. குருமுனி துணை.

சுபம்.


காலம்:

இல்லை

002 - பாயாவின் ரீதி பாடி

குறிப்பு:

சில தைவுகைகள் — 16 பாடல்களில் கூறப்பட்டுள்ளன.



வரிசை எண்: 1836

சுவடி எண்: 892

அகத்தியர் சீவாளிகை-8

எடுகள்: 2. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்
குளிகை செய்முறை. அளவு: 27.5×3 . செ.மீ. கி.எண்ணிக்கை 50. ஏழுத்து: தமிழ்.
ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றமுளது.

தெரடக்கம்

கருமேனிவேரு, சிறுப்பளவேரும், சிறுபொறு வேரும்
 திருநீற்றுப்பச்சை வேரு, காட்டு மொச்சை வேரும்
 வெள்ளைச் சாரணை வேரும், வேலிப்பருத்தி
 வேரும், அழக்குராவடக்கு வேரும், குளி முட்டான் சல்லி வேரும், குட்டி விளாமேற்கு
 வேரும், பெருங்காயம் வசம்பு, சிற்றாத்தை
 வெள்ளைப் பூண்டு

முடிவு

கரப்பானுக்கு அழக்குரா சாற்றிற் போகும். குழந்தை
 களுக்கு வந்த ரோகங்களும், இந்தக் குளிகையில்
 சகல தோங்களும் போம். தாயார் பத்தியமா பிருக்கவும்.
 குரு முனி துணை.

குழந்தைகளுக்கு சுப்பு சுப்பு சுப்பு சுப்பு சுப்பு

காலம்

இவ்வை

குறிப்பு

அகத்தியர் சில்லறைக் கோவையில் 35 ஆவது நூலாகப்படிப்பாகி உள்ளது. எட்டுபாடல்களில் சில குளிகை செய்யுறை உள்ளது. 32 வகையான குற்றங்கள், மாந்தம் முதலியன துணை மருந்துகளுடன் உண்ணத் திரும்.



வரிசை எண்: 1837

சுவடி எண்: 893

இராம தேவர் சீவயோகம் - 200

எடுகள்: 7. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: யோகம், தத்துவம், மந்திரம் விரியியது. அளவு 27×3 செ.மீ. கி. எண்ணிக்கை 500. எழுத்து: தமிழ் ஆசிரியர்: இராமதேவர். முழுமை: முற்றற்றது.

தெரடக்கம்

அண்டபின்ட சமநீ வைப்பு ஏமழுகு

அமைந்த கரு அண்டந்தனை வாங்கிமேலோட்டை சீவிப்போட்டு கண்திறந்து ரவிப்பீஸன் செலுத்தி பாண்டத்தில் வெடியப் பிட்டு அதின் மேல் அண்டத்தை வைத்து மேலுப்பிட்டு மேல் சட்டிமுடி கீலை சுத்தி மண்புசி சமாதிதனில் வைத்து தாப தீபங் செய்து மண்டலஞ் சென்றெடுத்துப் பார்க்க.

முடிவு

சேரப்பாப்பு மிஞ்சி கரிபில்லாமல், அரைத்திருத்துக் கொண்டு, கூகுக்காய் சூரணத்தில் பிசறிக் கொண்டு, பரணியிலடக்கம் பண்ணிபொருந்தநாள் பார்த்து பணவிடைகொள்ளவும். மண்டலங்கொள்ள மலசலம் விலகும். சிதம் போகும் வாதநீர் பித்தநீர் தீரும் பத்தியமாய்க் கொள்ளவும் குருதுனை.

காலம் மகாரிய வனவூர் மாஸி காலை சூராகாதூ, மாஸி காலை குழுவதி வில்லை குஞ்சிக்காப் பாட டி. முகங்கி பாலா மதகர்ராய் குறிப்பு

இந்நால் பதிப்பாகி உள்ளது. 1885 இலும் 1877 இலும் 1951 இலும் இந்நால் வெளியிடப் பட்டுள்ளது மகால் சுவடி பாடல் 37 இலிருந்து துவங்குகின்றது. போகம் பற்றிய கருத்துகள், பூசை முறைகள் முவிகைக் குணம், மந்திரத்தின் குணம். பூரணத்தின் குணம், கண்டபின்ட சமாதி வைப்பு மெழுகு, கட்டுக்கொடி கருவித்தை கஞ்சனம், வண்ணக்காரிம்பு வேதைமார்க்கம், சிவயோகப் பெருமை, சாத்திதிர விவரம் வெள்ளி வித்தை, நிட்டை விவரம், மதிய முதலேகியம், வல்லாரைக்கற்பம், கடுக்காய் லேகியம், தைலம், கல்லுப்புச் சன்னம், சன்ன தொந்தம், லோகவாதி குணம் புருவமைய நிதானம் முப்புச்சன்னம் என்ற தலைப்புகள் உள்ளன. மகால் சுவடினான் 388(c) 431 (b) 450(e) 461(a) டி98(N) 107 என்பன இச்சுவடியைப் போன்றன ஆகும். ஆயினும்பாட வேறுபாடுகள், வரிவேறு பாடுகள் இச்சுவடியில் உள்ளன.

வரிசை எண்: 1838

சுவடி எண்: 894

கவுபாலசித்தர் ஆணிக்கோரிவை - 51

ஏடுகள்: 21. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 6 வரிகள் பொருள்: ஆணி செய்முறை, வழலை என்பன விரவியது. அளவு: 27x3. செ.மி. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: கவுபாலசித்தர் முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

‘சித்தான மாத்து செகத்தோரறிந்திடவே
கொத்தான நல்லகோர்வை சொல்ல—வித்தான
ஆரணந் தேவமுனியற்புத பொற்பாதர்கள்
தோரணமா யெண்ணாளுங் காப்பு’

முடிவுபாப பிரிவை செப்பாக்கி நடாப்பிசை ஸி (H), 801 க்கு கூகை பிசைந்ததெரா நல்லாணிக்கோர்வை நாலை முடித்திட்டேன் பாடலுமோமை பத்தொன்று மொறிந்தகவுபாலசித்தன் முடித்திட்டேனே. சற்குருவேநம். கவுபாலசித்தரருளிய ஆணிக் கோர்வை முற்றறும். அடியன் ப.நி. சபாபதிகையட்சம் குருவேநமல்து.’

காலம்

இல்லை இல்லை கூகுடி குரை, பொன்னி பால் நீர் முழுப்பால் 51
குறிப்பு

அகத்தியர் சில்லறைக் கோவையில் 90 ஆவது நூலாகப்பதிப்பாகி உள்ளது. 51 பாடல் களைக்கொண்டது. இதில் ஆணி செய்யும் வகை, உரைக்கல்லின் விவரம், மெழுசு உண்டை விவரம், ஆறாதாரச் சரக்கு விவரம், வழை மார்க்கம், வெள்ளி மார்க்கம் என்பன உள்ளது. இச்சுவடி, 12 ஆம் பாடலிலிருந்து துவங்குகின்றது. குறைச்சுவடியாகும்.

— * — பொன்னி பால் நீர் முழுப்பால் 51
காலம் கூகுடி குரை, பொன்னி பால் நீர் முழுப்பால் கூகுடி முகாபி கூகுடிகூங்கு குரை, பொன்னி பால் நீர் முழுப்பால் பால்கூங்கு வரிசை எண்: 1839 சுவடி எண்: 895

வால்மீகர் பூதநாடி - 16

ஏடுகள்; 6. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: நாடி நூல். அளவு: 27x3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: வால்மீகர். முழுமை: முற்றுமுள்ளது.

தொடக்கம்

ஜெவிரலைந்து நாடி அது செய்யும் வகையைக் கேளிர்
மெய்விரலொன்று வாதம் மொழிவிரலொறு பித்தம்
நெந்நடு விரலேசிதமம் நேர்விரல் பூதநாடி
மைசிறுவிரலே சொன்னோம் வகுத்தவால்மீகர் தானே

முதல்

திரைந்திடும் பூதநாடி நெருப்பது போலே கூட்டால்
கிரைந்திடும் பில்லியாகும் சேய்குணம் பரிட்சை கேளிர்
குறைந்திடாக் குறங்கு நோயுங் கூட்டமும் பயமும் நாட்டம்
மரைந்திடமயக்கஞ் செய்யும் வால்மீகர் உரைத்தவாரே
வால்மீகர் பூதநாடி முற்றிற்று. குருதுணை

காலம்

இல்லை இல்லை கூகுடி குரை, பொன்னி பால் நீர் முழுப்பால் 51
குறிப்பு

18 சித்தர் நாடி நூலில் 10ஆவதாக உள்ளது. 16 பாடல்கள் உள்ளன. மகால் சுவடி எண் 308,(H) யின் கடைசிப்பாடல், இச்சுவடியின் கடைசிப் பாடலுடன் பொருந்துகின்றது. இதில் பூணைநடை, காக்கை நடை, எவிநடை, பாம்புநடை சங்கு. நன்னடு போல ஊர்தல் என்பன நாடி நடைக்கு உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

வரிசை எண்: 1840

சுவடி எண்: 896

மகாஜால முதற்கண்டம்

எடுகள்: 41. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: தந்திரம் (MAGIC), அளவு: 27×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுது: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வாதத்தில் கஷசம் காப்புக் சொன்னேன் வயித்தியத்தில்
ரெண்டு லட்சம் காப்பு சொன்னேன் யித்துடனே
செக்காவம்லெக்ஷம் சொன்னேன் யென்மகனே மந்திரத்தில்
லெக்ஷம் சொன்னேன் நீதிபெறும் கலைக்கியான
லெக்ஷம் சொன்னேன்.

முடிவு

குறையாது செந்தூரம் விளைவதிகங் கொண்டால்

கொடுப்புதூரன் கண்டறிந்து குணாவு செய்ய

வேணும் நிறையாக விளைவு சத்தே குறைந்து

தானால் நேராக காலம் மஞ்சாடி கட்டுவதுமாகும்.

குறிப்பு

தந்திர வித்தையைப் பற்றிய சுவடி முதல் பாடல், எல்லா சித்த மருத்துவ நூல்களில் குறிப்பாக அகத்தியர் நூல்களில் வருகின்றது. நூல் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

வரிசை எண்: 1841

சுவடி எண்: 897

வைத்தியத்தரட்டு

எடுகள்: 90. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தொகுப்பு-மருந்து செய்முறைகள்-பாடம், உரைநடையும் விரவியது. அளவு: 27×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுது: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

சீர்சிறந்த உடல் தனிலே கவுசை ரோகஞ்
சிரசுதனிற் குடியிருந்த மைற்ற ரோகம் ...
பார்தனிலே விமுந்தெழுந்த குலை ரோகம்
பம்பரம் போலாடுகின்ற நீராம்பல் கட்டி.

முடிவு

ஆலாத்தி கற்பூரம்

பேயன் வாழைக் கிழங்காகிலும், கருவாழைக் கிழங்காகிலும் இடத்து சிறுகுண்டு சட்டியில் வைத்து அமுக்கி நடவில் உண்டையைவைத்து ரெண்டு ஜாமமெரிக்க ஆலாத்தி கற்பூரமாகும்.

காலம்

இல்லை

குறிப்பு

இந்நாளின் பிற்பகுதியில் அகத்தியர் கலிக்கம் என்ற நூல் 4 ஏடுகளில் எழுதப் பட்டுள்ளன. மருந்து செய்முறைகள் பற்றிய சுவடி. கண்மை செய்முறை, சித்தாதி எண்ணைய், ஆலாத்திக் கற்பூரத்தை செயற்கை முறையில் செய்தல் என்பன உள்ளன. பதிப்பானதாகத் தெரிய வில்லை.



வரிசை எண்: 1842

சுவடி எண்: 898

அகத்தியர் பல தீர்டு நாடு நீதானம்

எடுக்கி: 45. சுவடியின் நிலைமை: ஓரங்கள் மிகச் சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: நாடு வண்யயிறுது. அளவு 30×3. செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

இதைக்கும்

வாதமு பித்தம் மைய்யம் மைத்துள்ள குணபாடத்தை தீதற முனிவர் நூலை சேர்ந்து பின் திறட்டாய்க் கூட்டி யோதுவேன் விசாலத்தாலே யொழுங்குடன் கண்டுகொள்ள. வாது சேர் வயித்திய யோர்க்கு வல்லிருள் விளக்கமென்றே.

இடிவு

உண்ணாலே பத்தியந்தான் புளிகசப்பு

உதமான பெண்ணோடே புகையுமாக

தன்னாலே தயிலமொன்று சொல்லக் கேலு

தலமான மிறுகாமல் தமிலஞ் சொல்வேன்

பாங்கான செவ்விள நீர் படிதான் ரெண்டே

—ஊரை

காலம் கால வகை

1591 சுவடி கலைக் கணக்கு

இல்லை

மே பியஸ்ட்ரீட் பியஸ்ட்ரீட்

குறிப்பு

இதில் அகத்தியர் நாடி நிதானம் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

வரிசை எண்: 1843

சுவடி எண்: 899

அகத்தியர் ரூப்பு

-100- ஏடுகள்: 4. சுவடியின் நிலைமை: நல்வநிலை. பக்கத்திற்கு: 8 வரிகள் பொருள்: குழம்பு என்றமருந்துசெய்ய முறை. அளவு: 28.5×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 200. ஏழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

பரிவதந் தன்னில் வாழும் பானாராருளினாலே

பெருமையாயுல்கில் வாழும் புண்ணிய செனங்களுக்கு உறுப்பவளோவதால் உண்மையாய் திருமென்று

பேர்பல முனிவர்தாமும் பேசிய மருந்துகேளே

முடிவு

கொடுக்க வசம்பு தான் குருங்கைச் சாறும் கியாழுமதாய்க் குடுக்க வத்திக் குடுப்பிராய் தானே

போரும் பலகழிச்சல்

அடுக்க வாந்தி மிக கண்றாலான் குப்பாலங்கெடி கவிப்பிடிக்

சீரகம் கியாழும் தன்னில் போமி பக்கங்கையில்லை

நடுக்க சக்கரை கூட்டி யுன்ன நயமாம் வாந்திகண்ணரே

நயமாம் வாந்திகண்ணரே நயமாம் வாந்திகண்ணரே

க

உயரு

குழம்பு முத்தும்

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 159 (b) 594, 595, 745 (E) என்பன. இச்சுவடியை ஒத்தது. சித்தமருத்துவத்தின் தலை சிறந்த மருந்து, திறனாய்வு முறையில் தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

வரிசை எண்: 1844

சுவடி எண்: 900.

அகத்தீயர் வைத்தியம் 36

எடுகள்: 5. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள்
பொருள்: பற்பவகைகள். அளவு: 30×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2300.
எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுளது.

குறிப்பு

இந்தால் 324 (C) போன்றது. 8ஆம் தொகுப்பில் உள்ளது

சுவடி யெங்கில்

வரிசை எண்: 1845

சுவடி எண்: 901.

அகத்தீயர் வைத்தியம்

எடுகள்: 7. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்:
மருந்து செய்முறைகள். அளவு: 29.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000.
எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

அதோடு சொல்லும் சில வினாக்களைப் பற்றி விடுவது

சீறனி கொள்ள குடுஞ் சிவனிரு பாதம் போற்றி
வாறனன் முகத்தோன் பாதம் வணங்கி நூத்தன்சொல்
பூறனிவாலை நூன சகற சோதியே போற்றி
காரண்மான் செஞ்சொல்க்கும் குத்திரங்காப்பாமே

க

முடிவு

அறியவே வெள்ளாட்டு நீருமத்துடன் பிரண்டையின் வேர்
செறியுடன்றைத்துப் போட்டு சிறந்த நல்லெண்ணைய் குத்திக்
குறியுடனுருக்கிசாய்க்க குணகுடனிறஞ் சாகுக
மறுவது யில்லா சத்தி வாய்த்திது புவியுள்ளோர்க்கே

நியா

காலம்

உடல்முறை

இல்லை

குறிப்பு

பதிப்பான தாகத் தெரியவில்லை. இச்சுவடியின் முதல் பாடல் மகால் சுவடி
எண் 440, 324 (b) 330 (c) 625 (a) ஆசியவற்றின் முதல் பாடலை ஒத்துள்ளது.

————— * —————

வரிசை எண்: 1846

சுவடி எண் 902

சுந்தரானந்தர் பூரணாதி லேகியம்

எடுகள்: 9. கவடியின் நிலைமை: நல்வந்தை. பக்கத்திற்கு: 8 வரிகள்.

பொருள்: மருந்து செய்முறை அளவு: 30 × 3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: சுந்தரானந்தர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

தானென்ற பூரணாதி லேகியந்தானய்ய செயிது

நன்றாக உருட்டி வைத்து

வானென்ற பிரானாயம் செய்யும் போது

மைந்தனே கொட்டு மனம் புருவ மையத்தில்

முடிவு

பசுவின் நெல் உரி, கூரெண்ணை உரி,
ஆமணக்கெண்ணை உரி, ஆயிந்த வகை
மூன்றும் யீனமதிகாரி பசுவின்பாலும் ஆக
முன்னாளில் நாலு காசிடை, அதிமதுரம் நாலு
காசிடை, செங்கள் நீர்

காலம்

இல்லை:

குறிப்பு

சுந்தரானந்தரின் பெயரில் உள்ள இலேகியம் செய்யும் முறை பதிப்பாகாத சுவடி.

வரிசை எண்: 1847

சுவடி எண்: 903

நாடி குந்தநம்

எடுகள்: 23. கவடியின் நிலைமை: சிதிலமாயுள்ளது. பக்கத்திற்கு: 7 வரிகள்.

பொருள்: நாடிபற்றியது. அளவு: 30×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது;

தொடக்கம்

பாரப்பா வெள்ளைப் பாஷானந் தன்னை

பாங்காக யெருக்கம்பால் தன்னிலாட்டி

..... சிறு பயிறு அளவுயுன்னை திறமரகவே

யுருட்டி வைத்துக் கொண்டு

முடிவு சொல் முனை

நான் கீழை காலையை

திறாவகம் போகுமே குஷ்டம் புச்டாச் செய்

கெந்திபோகுமே சிறாணி புகட்ட

நலப்பூணாகமே மூலம் புகழ் திக்க செம்புக்கேளே

கரலம்

விது நாகப்பட்டணம் மாணிக்க ஆசாரி பொல்தகம்

நாடி சூத்திரம் யெடுத்தவன் குடுக்க வேண்டியது.

ஸ்ரீ ராம செய்யும்

குறிப்பு

இந்நால் 13-ஆம் ஏட்டிலிருந்துதான் தொடங்குகிறது. இடை இடையே ஏடுகள் இல்லை.

வரிசை எண்: 1848

904

வைத்தியந் தீர்டு

ஏடுகள்: 40. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: தொகுப்பு. அளவு: 24×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

சிரத்திற் பொருத்தி மாத்துக் கிடையியபடி சுமிக்கும்பொருத்த
சிரத்திற் றி விடில் சிலேட்டும்
தாத்திலுடனே பித்த பல வெதுப்பும்
வண்ணமை செய்யுந் தலை நோவும்

முடிவு சொல் முனை

நான் கீழை காலையை

வேறு

விஷ்ணு கிறாந்தி ஒருபிடி, மிளகு பலம் க,

இதைச் சட்டியிலிட்டு, படி ஜலம் விட்டு,

காய்ச்சி நாவிலொன்றாக்கி அந்தி, சந்தி நாடு, மூமிழிப்பாடு : நூற்றுப்பு

ந - நாள் கொடுக்கவும். நூற்றுப்பாடு : நூற்றுப்பு : நூற்றுப்பு : நூற்றுப்பு

கரலம்

இல்லை

குறிப்பு

இதில் சில்லறை வைத்தியங்கள் கூறப்பட்டுள்ளன. மூடிய குடி

— * — செல்லுதல் கூடுதல் அப்பு

வரிசை எண்: 1849

சுவடி எண்: 905

வைத்தீயத் தீரடி

ஏடுகள்: 20. கவுயியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7. வரிகள். பொருள்: பாட்டும், உரையும் விரவியது. அளவு: 18.5×3 . செ.மீ கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முறைற்றது.

வாய்மை விதம் - சுதந்திரம்

திருச் சூமபு, சுனன் முறை எதியாக பயிற்சி

வெங்காரம், வாய்க்காறம் விட்டு அரைத்து,

துருச தடவி துணி சுத்தி லகுபுடம், சண்னம்

னாலு நாள் காய வைத்து

୪୮

தவிப் பகலக்கு மைப்பார்வை பார்க்கலாகும்

தூணிருந்து மந்திரத்தை செபிக்கலாகும்

குவிப்பான சிலந்தி முதல் வீக்கத்துக்குக்

குண்மாக வென்னெயிலே தியானம் பண்ணூ

கவிப்பான விஷ முதலாய்

களி காணும்லோடுதற்கு கருவைக் கேள்

四百三

இல்லை

கறிப்பு

சித்த மருத்துவர்களால் திரட்டப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இதில் பல்வேறு சித்தர்களின் மருத்துவ முறைகள், வழக்கு முறைகள், அனுபவ முறைகள் என்பன இடம் பெற்றுள்ளன.

ବାରିକୁଳ ଗଣ୍ଡ: 1850

கவடி எண்: 906

அகத்தீயர் பாலவாகடம்

ஏடுகள்: 267. சுவடியின் நிலைமை: நல்வாய்கள். பக்கத்திற்கு: 6 வரிகள் பொருள்: பாட்டும், உரைநடையும் கலந்தது. வைத்தியதிதிரட்டு. அளவு: 35×3 செ.மி. கி. எண்ணிக்கை: 5000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுன்னது.

கொடு க்கும்

ஹின்ம் நன்றாக குருவாய்க் கணபதியே நம.

வேகமாய் நெரிசல்க்கும் வினையறுமதாக போகவிடதெவானே முகத்தோனே போத்துவாம்

நூல் அசபதி-தொட்டச்சரம் ஆறாநாள்விடும் வேலாதிவந்தால் பதினேராநாள் விடும்.

கூடி வீணா முறை

கூடி வீணா முறை

முடிவு

பலநாலும் கண்ணோவுக்கு முலைப்பாவில்லரைத்து
 போயிக் கண்ணிலிடவும். ஒருதலை னோவுக்கு
 நேரந்த பிறந்து நாசியில் நிசயமிடவும். அந்தந்
 வியாதிக்கி காலமே கொடுக்கவும். மீறின
 வியாதிக்கி யென்னேறமாகிலும் கொடுக்கவும்,
 பத்தியம் சாவதானமாயிருக்கவும். சிவசகாயம் ராமசெயம்

காலம்

இல்லை. மாங்கா ம்புதும் கீத்து நிடது காலம்

குறிப்பு

பதிப்பாகாத சுவடி. சோதிடமும் கலந்துள்ள திரட்டு நால்.

வரிசை எண் 1851

சுவடி எண் 907

வைத்தீயத் தீரட்டு

எடுகள்: 31. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தொகுப்பு. அளவு: 24×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ். ஆகிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

முகவாத சள்ளிக்கீல காலங்களுக்கு உத்தி
 புத்துறுது விராகன் கூ (6), கொடிவேலி வேர்
 விராகன் கூ (6), சுக்கு விராகன் கூ (6),
 மினகு விராகன் கூ (6), வெள்ள வெங்காயம்
 விராகன் கூ (6), புள்ளை மருந்து விராகன்
 கூ (6)

கூடி வீணா முறை

முடிவு

நீர்ப்புலான்பட்டை, சித்தமுட்டி, பற்படாகக் கீந்திற்
 கொடிவேலி யிவ்வளவும் பட்டை வகைக்கி ஒரு
 யிடையாய் உரலிலே நம்ய நறங்கலந்து வைத்து
 பானையிலே போட்டு எட்டுப்படி தண்ணீர் விட்டு,
 அடைபோட்டு ரெண்டுப்படி யிருக்கசெய்து

காலம்

இல்லை வீணா முறை வீணா முறை வீணா முறை

குறிப்பு

மகால் சுவடி எண் 906ஐப் போன்றது. மாங்கா முறையினால் வீணா முறை

വരිക්‍රියා ගණ්: 1852

சுவடி எண்: 903

கெட்சீனாமர்க்கீ வைக்டீயம் - 1300

ஏடுகள்: 12 சவுடியின் நிலைமை: நல்வநிலை. பக்கத்திற்கு: 11 வரிகள் பொருள்: இரசவாதம், மருந்துகள் செய்முறை எண்பன கலந்தது. அளவு: 25×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: தெட்டினாழுர்த்தி. முழுமை: முற்றறிறகு.

விடுதலை

தாரணமே மூலவட்டந் தன்னில் விற்குங்

கணபதியும் வல்லபையுந் தேவர் காப்பு.

பூரணமா பராபரையுஞ் சிவனும் நந்தி

பொருந்தி நின்ற பஞ்சகரத்தாள் கணங்கள் காப்பு:

四庫全書

போவானோயிருதையத்திற்பத்திமுத்தி

புகுவானோ புகமாட்டான் பொன்னா மென்னால்

பாவாமுண்ணூறுரண்டாங் காட்டம்டா

ரசவாதமான முற்றே.

—ନୀଳାକୁଣ୍ଡଳ

காலம் கூடுதல் திறமை

இல்லை

கற்பு ஓர் - வகையில் காலத்தை முடிந்து இயக்குவதே

இந்நால் இறுதி ஏடு 99. என்றால் ஆண்டில் இடையிலே ஏடுகள் இல்லை. பதிப்பான்தாகத் தெரியவில்லை. 300 பாடல்களைக் கொண்ட இரச வாதம் || காண்டம் என்று கடைசிப்பாடலில் வருகின்றது.

— २४ —

வரிசை எண்: 1853

சுவடி எண்: 909

வெந்தீயத் தீர்டு

ஏடுகள்: 5. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: தொகுப்பு-உரைநடையில் உள்ளது. அளவு: 15×3.5 செ.மி. கி. எண்ணிக்கை: 100. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

ଶ୍ରୀ ମହାତ୍ମା ଗାଁନ୍ଦିରା ଜାତିକାନ୍ତଙ୍କରିତା ଏବଂ ପରିବାରକାରୀ ପରିବାରକାରୀ ପରିବାରକାରୀ

துருக்கு வெங்காய சாறுவிட்டு அரைத்து வில்லை தட்டி ரெண்டு நாளைக்கிறவியில் வைய்த்து காய்ந்த பிற்பாடு யெருக்கன்பால் விட்டு அரைத்து, வில்லைத்தட்டி காயவைத்து முன் சொன்னயெருவில் புடம் போட சுன்னமாகும்.

100 மீட்டர் பாலக
முடிவு

கண்ணுக்கு அவிழ்தம்

பிற்பாடு யெடுத்துக் கொண்டு காசத்துக்கு தங்கரேக்கு சேர்த்து அரைத்து குடுக்கலாம். சகல வியாதிக்கும் குடுக்கவும். சக்கரை, நெயி, தேன், கருப்புடி, பிதுகளை அனுபானம் செய்து கொடுக்கவும். பத்தியம். பிச்சாபத்தியம்.

காலம்

இல்லை

மிருத்தி விளைவு ஆட்டங்களில் வரிசூழ்நாடு

பூப்பாக சுசட்டி ஸ்பெஷல்டீஸ் மிருத்திப்பகல்

குறிப்பு

சுப்பாக நீலங்களை நீர்த்திருக்காலும் கூடுதல் இஞ்சுபால் சுவடி எண் 907 ஐப் போன்றது.

10 மீட்டர்

வரிசை எண்: 1854

சுவடி எண்: 910

அகத்தீயர் வைத்தீய ரத்தீனர் சூருக்கம் - 360

ஏடுகள்: 57. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மருந்து செய்முறைகள். அளவு: 36×3.5 . செ.மீ. கிடைக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றுமுளது.

விதாட்க்கம்

பூரணமாய் நிலைந்த கும்ப பரைத்தாள் பேற்றி

புகலுகுறேன் வைத்தியத்தின் சுருக்கந் தள்ளன

வாறன மாமுகத்தோனை பணிந்து போற்றி விடுமான விடுதிகளை வைத்தியந்தானிந்த முன்னுத்தறு பதுக்குள் விடுவதை முடிந்து கூடியது.

முடிவு

முழுகவே வியாதியெல்லாங் கடலே புக்கு

முக்கியமாய் அகஸ்தியர்க்கு செப்ந்தான்பண்ணு

புகமுகவே தியானமது யென்னேற்தான்

பேறான வாலையைத் தான் தியானம் பண்ணு

— முசு (1)

காலம்

இந்த புத்தகம் தஞ்சாவூர் வடக்கிக் கோட்டைவாசல் படியில் கிணசமக கோட்டையிலிருக்கும் சப்பாணியா பிள்ளை குமாரன். சடையப்பபவிள்ளை குமாரன் சாய. தாமறி மூர் மிட்டு நடக்கியே அவ்வதாற் தாண்டவறாயன் படிக்கின்ட அகத்தியமாழுஷ்ரெத்தினச் சுருக்கம். யெடுத்தவர்கள் படித்துப்பார்த்து பிழையிறுந தால் திருத்திக் கொடுக்க வேண்டியது. யிந்தபடிக்கி கூத்தாருக (1859-) ஹஸ் கலாயி மாசம் ய தேதிக்கு சரியான தமிழ்மாசி மீ உகை தேதிநாயதுக்கிளமை கூட்டு 9 $\frac{1}{2}$ மணிக்கி கடக்க யென்னப்ப ஆறில்யெழுதி முடிந்ததும் முற்றும். பதினெண்டேபர் துணையுண்டாக வேண்டியது.

குறிப்பு:

மகால் சுவடி எண் 910, 249, 20, 382 (a) 439 (b) 73 என்பன ஒத்த சுவடிகள் ஆகும். மகால் சுவடி எண் 221 (D) வேறுபட்டது, 32 பாடல்கள் மட்டுமே உள்ளது. பல பதிப்புகள் வெளியாகி உள்ளன. நாகள், சித்தாதைந் வைரவம் போன்ற மாத்திரைகள், பூதிக்குளிகைகள் இலேகிய வகைகள், சூரணவகைகள், தைவுகைகள், நெய்வகைகள், எண்ணைய வகைகள், மைவகைகள், செந்தூர் வகைகள், பற்பவகைகள், சூடிநீர் வகைகள், உண்ணும் முறைகள் கூறப்பட்டுள்ளன.

வரிசை எண்: 1855

சுவடி எண்: 911

வைத்தீயத் தூட்டு

எடுகள்: 147. சுவடியின் நிலைமை: நால் வந்தை. பக்கத்திற்கு: 7 வரிகள் பொருள்: தொகுப்பு நூல் உரைநடையில் உள்ளது. அளவு: 18.5×2.5 செ.மீ.கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர் முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வீதக்கட்டு கண்ணம்

வீற்ம்பலம்—1 வீஷமூங்கிகிமங்கு குளைவத்து
அந்தவில்லை யேழு சீலை செய்து காய
வைத்து மூழ்புடம் போட கட்டும். எடுத்து
கொடிவேலி யிலை அரைத்து கலசம் செய்து
காயவைத்து அரைவடிசி காய்ந்த பின்பு 5(ஞூ) சீலை
மண் செய்து சானுயரம் புடம் போட கண்ணம்.

முடிவு

பொதித்து புடம் போட பற்பபம் கல்வத்திட்டு சாதிவிங்கம் சிலையும் வீறம்,
குதம், கெந்தி பூறம் வகைக்கிபலம், குட்டிபற்பம் பலம், கூட்டி பழச்சாறு விட்டு
அரைத்து வில்லை செய்து காய வைத்து ஓட்டில் வைத்து சீலை மண்செய்து
வராக புடம் போட செந்தூரம்.

காலம்

இல்லை பாதாக்டோக்டி சிகித்த முறைகளைப் படித்து
குறிப்பு சொல்லியிருக்கிறோம். நூலில் உள்ள வரியைச் சுதாரித்துப்படிக்கிறோம்
சுவடி எண் 909 ஐப் போன்றது.

* * *

வரிசை எண்: 1856 வரிசை எண்: 912

அகத்தியர் மத்தூல் 400

எடுகள் 80. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: “கெளமதி 400” மருந்து செய் முறைகள். அளவு: 35×3 செ.மீ. கி. எண் விகிக்கை: 2000. ஏழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர் முழுமை. முற்றுமுன்து.

தெரடக்கம்

சிவகிருபை பாதமது போற்றி

தானுந்தெரிந்தெடுத்து பதினெண் பேர் மறைத்தல்
யாதுந்தவம் பெறவே கொளமதினூல் பாடல்

ஞாறில்ச் சாத்தினோம் வயித்தியங்கள் யோக ஞானம்

—க

முடிவு

குட்சமப்பா கெளமதி னால் னானூறு வீசன்

சுருக்கமதாய் பதினாறு கதைக்குள்வாச

மாச்சலப்பா வொன்று மில்லைவளியாய்

சொன்னோயெந்தனே உலகமதில் வாதமேது

ஆச்சப்பா யெரிந்து விடுபெரிதோயில்லை

யவ்வழியின் மேரவ நிதியனுவக்குள்ளே

முச்சப்பாக்டிகை யொன்றில் முடிந்து போக்க

முற்றுப்பார் கெளமதி நானுவாவில் முற்றே

ஸ்ரீகுரு தெட்சனமுர்த்தி சுவாமியான் சானாக்கா—

துணையுண்டாகவும்

காலம்

இல்லை

குறிப்பு

பதிப்பான சுவடி. இதன் முழுப் பெயர் அகத்தியர் ‘கெளமதி 400’ எண்பதாகும். மதுரை புதுமண்டபம் இராம குந்சசாமிக் கோளரால் 1435, 1932 இலும் வெளி யிடப்பட்டது. 400 என்று இருப்பினும் 397 பாடல்களில் நால் முடிவடைகின்றது. இதில் குட்டம் தீர மருந்து, குலை, விடம், வசியம் சயம்தீர, கண்மாத்திரை, பிளவை நோய்க்கு மருந்து, நரை திரை மாற்ற, அரையாப்பு தீரமதங்காமிய நெய்

அதிமதுர செய்னீர், தாது பெருக்க, மகப்பேறு, வாயு ககசன் னி, முப்புவிலரம் செய் பாகம், ஈற்பழுறை மருந்தி டு, சுரைந்து எழுத்துவிவரம் கறியாடுடர் காட்டுவிளா முறை அறியா மாந்தர் வழலை, கரியுப்பு பற்பம், உப்புச் செந்தூரம், விந்துகட்டல் வெள்ளி கடுக்காய் கவியம் கணக வித்தை, செந்தூரம் பொட்டு, வேலல் வித்தை, மூச்ச விவரம் எலி நீறு பாடாணச் நீண்ம, மூலமுளை தீர, புத்தமக்கம், தீர, மோகினி மந்திரவிதி, 43 முக்கோணச் சக்கரம் மோடி, யோகநிலை, கவனம் தாம்பிர பற்பம், தீப்பூடு, மண்ணூர பற்பம், செந்தூரம் உப்பு, காரிய வெள்ளி, ஏகாட்சரம், மூலிகை மர்மம் — 96 வகைகள் என்ற தலைப்புகள் உள்ளன.

வரிசை எண்: 1857

சுவடி எண்: 913

வைத்தீயத் தீரட்டு

எடுகள்: 50. சுவடியின் நிலைமை: ஓரங்கள் சிதிலம். பக்கத்திற்கு: 6. வரிகள். பொருள்: தொகுப்பு நூல். அளவு: 24×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றுமுளது. முதலான வாநங்களும் சன்னியும் குணமாம்.

தொடக்கம்:

மந்திட்டி, மினா திப்பிலிமூலம், பூண்டு தூஞு, குங்கிலியம் சுருங்குங்கிளையம் கிழியாப்பட்டை, பூலாரிகிழங்கு வகைக்கு பலம், சூட்டிப்போட்டு தயீலமிறக்கி முழுங்கும். சன்னி வாதம், பஸ்வாதம், யிசிவு முதலான வாநங்களும் சன்னியும் குணமாம்.

முடிவு

..... அரைத்து அதுக்குள் வைத்து சானங் கொண்டு முடி இப்படி அஞ்ச தடவை புடமிடவும். அதன் பிறகு நாய்ப்பாகல் சாறுவிட்ட ரைத்து குண்டு மனிப்பிரகாரம் மாத்திரை செய்து சுரங்களுக்குக் கொடுக்கவும். சுரம் விடும்.

காலம்

இல்லை

ஞாப்பு

மகால் சுவடி எண் 911 ஜப் போன்று



வரிசை எண்: 1858

சுவடி எண்: 914

அங்காதி பாதம்

எடுகள்: 186. சுவடியின் நிலைமை: நல்லதிலை. பக்கத்திற்கு: 10 வரிகள். பொருள்: மருந்து செய் முறைகள் பாடலும், உரைநடையும் அளவு: 25×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 5000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

மனிதங்கு வரையுள்ளதி மன்னுயிரப்படைத்தபோது
பினிதங்கு வகையுணோயும் பேருடன் குணமுங் காட்டி
அனிதங்கு மருந்துங் காட்டியாயுறு வேதந்தன்னைக்
கணிதங்கு தமிளால் வேதங்கடந்த மாமுளிவர் சொன்னார்

—க

முடிவு

தாமஸரத்தயிலம்

மிளகு, சந்தனம், வகைக்களு —க — அ — க ஆக்கிய கணாயம் படி — ஏ,
எண்ணெய் — க தாமரைவளையச்சாறுபடி வங்காளப் பச்சை, செவ்வள்ளிக் கொடி,
வகைக்கு — உ, பதமாய்க் காச்சி வடித்து முஞக்ச் சகலகுடுகளும் மாறும்.

காலம்

இவ்வை

குறிப்பு

பதிப்பாகாத சுவடி. சித்தமருத்துவ வாரியம் பதிப்பித்த நூலிலிருந்து வேறானது.

—————*—————

வரிசை எண்: 1859

சுவடி எண்: 915

அகத்தீயர் புட்ட மரலிகை

எடுகள்: 26. சுவடியின் நிலைமை: நல்லதிலை. பக்கத்திற்கு: 8 வரிகள் பொருள்: இரசவாத முறைகள். அளவு: 22.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்

ஆதியென்ற அண்டமெல்லாம் படைத்த காமி.

யானந்த போதமதாய் நின்ற ருபி.

சோதியென்ற நாதலிந்து மெளளமாகிச்

சொல்லடங்கா பொருளாகி சூட்சமான.

—க

முடிவு

நிலை

சஞ்சிவியின் மார்க்கமப்பா சொல்லி விட்டுன். இதுவும் எழுவிடும் சுற்குருவின் கிருபையினால் சாத்தினேன்யான் சிரஞ்சிவி யாயிறுப்பாய் புஷ்பமாலை சீக்கிரத்தில் சித்தியுண்டாஞ் செய்கை மெத்த சூழ்நிலை சூழ்நிலை

—இயகு

காலம் சிரிரங்காடி (2) 01 நாள் ஒரு நாள் நாள்கீ பிரதிகாலை காப்பிடி நிலை சூழ்நிலை நிலை

கூஞ்சுறயசு இக்கு சுபானு ஒபங்குளி மி 22ந்-தேதி புதன்கிழமை எழுதி முகிந்தது. முத்தும். ஓம் சர அனபவா குருபாதமே கெதி புஷ்பமாலைகை யென்தியது. கணக்கு நல்ல பெருமாள் பிள்ளை எழுதப்பட்டது.

குறிப்பு-நிலை நிலை

102 : நாள் நாளிலை

மகால் சுவடி எண் 126 (1) இன் வேறுபடியாகும். புலத்தியருக்குக் கூறும் வண்ணம் அமைந்துள்ளது. வழை, பூர்ச்சன்னம், கற்பூரச் சன்னம் செய்முறைகள் யோக முறைகள் உள்ளன. பதிப்பாகாத சுவடி

நிலை : 0001 : காலக்காடு : செ.மி. : கிருபையினால் சிரிரங்காடி நிலை : சூழ்நிலை : நிலை

வரிசை எண்: 1860

சூழ்நிலைப்பாஸ்—சிரிரங்காடி

சுவடி எண்: 916

அகந்தீயர் கலைக்கீயானம்

நிலை

எடுகள்: 48. சுவடியின் நிலைமை: நல்லதிலை. பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மருத்துவம். அளவு: 28×3 செ.மி. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

நிலை

யெட்டாடா யாதியறிவே கலைக்கீயான குத்திரம்

யென்னேறு மிருனான்கில் நாலுமொன்றாய்க் கூட வடியாகி

விட்டகுறை யுகம் திலறியார் மார்கம் குத்து உங்கள் முழுப்பாக

வெளி தோணக் குரு மூலம் நூலில் சொல்ல.

—த

முடிவு

நிலை

தானென்ற திருநீறே பினிபைத் தீர்க்கும்,

தாயாதி பூசியடா வியாதி போச்சு

ஏனைக்கி தானென்ற நீறுங்கு உண்மை உண்மை முதலுடை ஏதில்ல கிளாந்திலி

சருவாதி கலைக்கீயான குல்திர முந்தே கல்லிப்பாக நூல்யாட்டுவை

ஹரி ஓம்பெனைக்கிறவை உண்டாக வேணும்.

ஓக்கூ.

சுற்குருபாதார விந்தமேதுணை.

நிலை

காலம்

இவை தாது இ ஆடி மீர் யூசு பூஸ்தி வாரம் தேவதாகுடி வட்க்கு சேத்தி சிவன் கோவில்து வெங்கிடாசலம் சாமி சலைக்கிடான் சுத்திரம் பிருதூறு யெழுதி முடிந்தது. முற்றும்

குறிப்பு

பதிப்பான தாகத்தெரியவீல்லை. மகால் சுடி எண் 120 (c) இச்சுவடியின் முதல் பாடலை ஒத்துள்ளது.

வரிசை எண்: 1861

சுவடி எண்: 947

வைத்தீயத் தீர்டு

ஏடுகள்: 84. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள் பொருள்: சில்லரை வைத்தீயங்கள். அளவு: 24×3.5 செ.மீ. கீ. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

முலக்கிறஞி—கபாடமாத்திரை

தளமான அக்கினி மந்தந் தீரும் — நள்ள

..... தேஹுங் கூட்டி நலமாக மண்டலங்

காலுண்டாயானால்

விள்ளடா சரமென்றநியாமலும் விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு கடல் பூக்கும்.

முடிவு

எல்லா சத்துருக்கு மாறணம்

சிவயநம் ஓ வும், சச்சிரிசு தூபம் குருத்து

வட்டமும் ஓது உரு செவிக்கவும்.

காலம்

இல்லை

குறிப்பு

இந்நாலில் மந்திர ஏடுகளும் கலந்து உள்ளன. அ. உ. திரி ஏடுகளில் சில்லரை வைத்தீயங்கள் காணப்படுகின்றன.

வரிசை எண்: 1862

சுவடி எண்: 918

வெந்தியாங் தீர்டு

ஏடுகள்: 100. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தொகுப்பு நூல். உரை நடையில் உள்ளது. அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

வெந்தியாங் தீர்டு

தீர்டுக்கு ஏறண்ட சுவடு எண்ணிய்

நாழி மறந்திடா முலைபாலு

முளகு கூட்டு மெந்தனே இளநீர்ப் பூவிச்சாறுங்
குறைந்திடா திருணாளி துளசி நெல்வி கொடுப்பையொடு
மொசு மொசுக்கை சீந்திச் சாரே.

முடிவு

ரச சுத்தி அருக்கள் பாலில் ஒரு நாள் ஊறி செங்கத்தான் கொட்டை சர்க்கரை இதுகளில் அரைத்தெடுக்கவும். படிக்கார சுத்தி எருமைச் சாணத்தில் கிளி கட்டி வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காலம்

இல்லை:

குறிப்பு

இதில் உதிரி ஏடுகளில் சில்லரை வைத்தியங்கள் கூறப்பட்டுள்ளன. ஏடுகள் ஒத்த தாக இல்லை. உரைநடையில் உள்ள திரட்டு நூல்.

வரிசை எண்: 1863

சுவடி எண்: 919

அகந்தியாங் தீர்டுவம்-300

ஏடுகள்: 74. சுவடியின் நிலைமை: நல்லதிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தத்துவம், மருந்து செய்முறைகள் விரலியது. அளவு: 38×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. ஆசிரியர்: அகந்தியாங். எழுத்து: தமிழ். முழுமை: முற்றற்றது.

வெந்தியாங் தீர்டு

மனிகொண்ட யானை யெட்டுந் திசை கொண்ட கிரிகளெட்டும்

மதியீரெட்டுங் கனி கொண்ட வியாஞ்சிறுதி மேஞ்செட் மேழு-

மொருகடல்கள்னோழும்.

பணி கொண்ட கலைகளஞ்சும் பூதமஞ்சந்தராம்

பதிகளஞ்சும் பதிகளஞ்சும்

முடிவு

“இப்படி வாட்டு இதமாம் வெடியுப்பை அப்படித் தானே அறுண்ணிறமாம் தப்படிக் காரியந் தானுத்துக் கொன்றிட உப்படி வேதையுரைத்த திசைமாத்தே.”

காலம்

இல்லை

குறிப்பு

இச்சுவடி, “அகத்தியர் தத்துவம் 300” என்ற சித்த மருத்துவ அச்சு நூலிலிருந்து வெறுபட்டது. பதிப்பாகவில்லை.



வரிசை எண்: 1864

சுவடி எண்: 920

அகத்தீயர் பரிபூரணம் - 1200

எடுகள்: 60 சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள் பொருள்: மருந்து செய்முறைகள் அளவு: 39×3 செ.மீ. கி.எண்ணிக்கை: 3000 எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை முற்றற்றது.

தொடக்கம்

பூரணமாய் நிறைந்த பரிபூரணமே காப்பு

போத மயமானதொரு பூரணத்தைப் பாட

காரணமாய் கறுவறுவாயி யெங்கும் நிரைந்திருக்க

கண்மணியின் கருவாகி தரும் பொருளை

ஆரணமாய் முக்கோணத்தடியில் நடுவாகி

அசையாத பொருளாகி அறிவுமாகி

—க

முடிவு

பாரப்பா யின்னமொரு கருவைக் கேளு

பச்சையென்ற துருக்டனே காறங்கூட்டி

லீறப்பா கொண்டதொரு அரிதாரந்தான்

விபறமுடன் மூன்று கரும் ஒன்றாய்ச் சேர்த்து

சாறப்பா கல்வமதில் பொடியாய் பண்ணி

சங்கையுள்ள நாத நீர் தன்னை வாங்கி

தேறப்பா அப்பொடியில் பிசரி கொண்டு

செம்மையுடன் குகை தனிலிட்டு மூடே

—ஊள்குசு

காலம்

இல்லை

ஞற்ப்பு

மிகால் கவடியில் 344 பாடல்களே உள்ளன. இந்நால் பதிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரமதன்யுன் விவரம், ஆழாதாரம், திருநடன விவரம், திரிகூட பரவதம், மேரு நிதானம், பஞ்சபுதம் அறிதல், நெறியந்யா மூடர், சன் தாரததுடன் இருக்க, சைலாச மகிழை, குப்பமுனி, கால் தலை, பகபதி பாச விவரம், தத்துவங்கள் அ, உசக்தி மெழுகு, வியாதி வரும் கணம், சிரக்வியாதிக்குப் பற்பம், நெய், செய்நீள், தெலம், பரகதி அறிய, குருலிங்கம், வசியம், திலதம், நிட்டை விவரம், குளிகை, தரா, சயம் என்ற தலைப்புகள் பாடல் 344 வரை உள்ளன.



வரிசை எண்: 1865

சுவடி எண்: 921

திருமூலர் கற்பவிதி - 500

எடுகள்: 1. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மூலிகை மருத்துவம். அளவு: 38.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: திருமூலர். முழுமை: முற்றுமுள்ளது.

தொடக்கம்	வியாதியன் போக வெகுநாள் சடமுற பயாதித் தினா நரை பாங்காய்த் தவிர்ந்திட	—க
முடிவு	எண்ணெட்டுக்கும் பார்க்காலாம் யிந்தநால் முற்றுமே. குமரங்குருப்புக் கிருபையாகவும் ஸ்ரீ ஒருபாதமேகதி. திருமூல நாயனார் அருளிய கற்பவிதி நூல் ருளம் (500) யெழுதியது. முற்றும்	

காலம்	இல்லை	
குறிப்பு	திருமூலரின் கற்பவகைகளைப் பற்றிய நூல். திருமந்திரம் எழுதிய திருமூலரினும் இலர்வேநானலர். இந்நால் பதிப்பிக்கப்படவில்லை.	

வரிசை எண்: 1866 சுவடி எண்: 922

தட்சிணாமூர்த்தி யூன காவியம் - 1000

எடுகள்: 191. சுவடியின் நிலைமை: நல்லில்லை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மருத்துவம் செய்முறைகள் தத்துவம் விரியியது அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: தெட்சிணாமூர்த்தி. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்	தியான மூல கணபதியே காப்பு. ஆதியென்ற சிக்கோதி நாதங்காப்பு.	—க
முடிவு	சிவமயம், வாலபறுமேஸ்சரி துணையாக வேணும். பரமங்கு னாதன் துணையாகவும்.	

காலம்	இல்லை	
குறிப்பு	தட்சணாமூர்த்திக்கு அகத்தியர் என்ற வேறுபெயர் உட்டு. தவக்கம், முடிவு என்பன இல்லை. (அகத்தியர்) பூரண காவியம் 1000 என்ற நூல் பதப்பாகி உள்ளது.	

வரிசை எண்: 1867 சுவடி எண்: 923

திருமூலர் திருமந்தரம் ஜந்தாற்றுத் திரட்டு

எடுகள்: 87. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம் பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: திரட்டு, திருமூலரின் பெயரில் உள்ளது. அளவு: 27×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: திருமூலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்	வியாதியன் போக வெகுநாள் சடமுறத் தயாதித் திறைநரை பாங்காகத் தவிழ்ந்திடக் கூடுதல் அறிவு என்றும் தக்க வசீகரம் சகல அறிவு என்றும் மிக்க வசிய மேவு மிளமையே.	—க
----------	---	----

அ

காலம்:

இல்லை

குறிப்பு:

திருமூலரின் திருமந்திரத்தைப் போன்று உள்ளது. பதிப்பாணதாகத் தெரிய வில்லை.



வரிசை எண்: 1868

சுவடி எண்: 924

அகந்தீயர் சூத்திரம் - 58

எடுகள்: 10. சுவடியின் நிலைமை: மிகக்கிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: வாலை, காரசாரம் என்பன விரலியது. அளவு: 27×2.5 செ.மீ. கி.எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்:

வாலையுட பூசை செய்தால் வேதாந்தங்
கைக்கு கெள்ளந்த தங்கும்—
யெனும் வாயுவினால் யோகத்தங்கும்
தட்டான்தி சயினால் சமாதி தங்கும்
..... கொ சக்கரமே தங்கும்

முடிவு

சொல்லுவேன் உலக மெல்லாஞ் பொய்யாய்ப் போகும்
சொன்னாக்கால் சித்த ரெல்லாம் யில்வளவோயென்பா
வல்லுகின்ற வல்லையப்பா காரசாரம் மகத்தான
யிந்தாலே கட்டி போகும்
வெல்லுதற்கு சன்னமிதுவே யாச்ச
வெடியுப்பை செய நீரால் மூலமாகும்
சொல்லுகின்ற சரக்கெல்லாம் யிதிலே
மாட்ட குலஸ்திரீ அவிசாரி கழுப்பிக்கொச்சை

காலம்

இல்லை

குறிப்பு

பதிப்பாகாதச் சுவடி வாலைப்பூடை, யோகம் காரசாரம், சன்னம், கட்டு செப்தீர் போன்ற மருந்து செய் முறைகளை எடுத்துரைக்கும்.



வரிசை எண்: 1869

சவடி எண்: 925

வைத்தியத் திரட்டு

எடுகள்: 16. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 9 வரிகள். பொருள்: தொகுப்பு. அளவு: 29×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றமுளது.

தொடர்க்கம்

சுகலருக்கும் பலியாது தவறுண்டே போம்
மாதியாமண்றனக்கு வயித்தியமே சொன்னேன்.

பூசைபண்ணி வணங்கிப் பாரோ.

பாரப்பா பொடிதான் பலந்தானோன்று
பரிவான் காந்த தானோன்று

முடிவு

.... பூபதியேக் சேஞ்சு ஏனென்ற
பூபதியின் குழுன்
வாணென்ற நவலோக செந்துரந்தான் வகை
.... வென்றால் மொன்று வகையொன்றுக்கு
யிடைக

காலம்

இல்லை

ஞம்பு

ஏனைய திரட்டு நூல்களைப் போன்ற தொகுப்பு நாலாகும்.



வரிசை எண்: 1870

சவடி எண்: 926

அகற்றியர்-1500

எடுகள்: 94. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மருந்து செய்முறைகள். அளவு: 21×4 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகற்றியர் முழுமை முற்றற்றது.

தொடர்க்கம்

அடி முடியமாகி நின்ற பரத்தாள் போற்றி
கடந்த நிற்மமலத்தையடுத் தென்னாலு
வடிவதைய சிவஞ்செயைப் பூசை பண்ணி
மகத்தான் சின்மாத்தின் கருணையாலே
படிமீதில் வயித்தியந் தான் ரெண்டு வட்சம்
யாடியதோர் பறவை யெல்லா குருக்கியானு

முடிவு

கூருரென்றுருவியும், மத்தங்கொளுந்து
கொட்டைப் பாக்களவரைத்து வெவ்வேறே
வைத்து யீரில்லா யீருள்ளி நொறுக்கியிரு
களஞ்சி யிரண்டு வகை முன் மருந்து ஏருமை
வெண்ணொழுக்குன மாரில்லா வெந்திறக்கிப்
பதத்தில்

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 851 (a) 857 ஆகிய சுவடிகளிலிருந்து வேறுபட்ட சுவடி. பதிப்பிக்கப்படாத ஒன்று. அகத்தியர் வைத்திய காயியம் 1500 யிலிருந்து வேறுபட்டது சுவடியின் முதல் பாடல், அச்சு நூலின் முதல் பாடலை ஒத்துள்ளது.

வரிசை எண்: 1871

சுவடி எண்: 927

வைத்தீயந் தீர்டு

ஏடுகள்: 115. சுவடியின் நிலைமை: மிகச் சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தொகுப்பு. உரைநடையில் உள்ளது. அளவு 29 × 3. செ.மி. கி. எண்ணிக்கை: 300). எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது. தொடக்கம்

... ஏருக்கம் பால் விட்டு நூறுங்

... குரியம்மியில் யிட்டு அரைக்க உ

ப ம அதை வெய்யிலில் வைத்து ஒரு நாளி

காய்ந்த பின்பு பொறிக்காரம்,

... சச் சுண்ணமாம் அந்தச் சுண்ணம் உலற

காய வைத்து ஒட்டி விட்டு, கட்டின வீரம் - ரு.

முடிவு

யிப்படி புடம் வைத்துக் கொள்ளவும். பற்பம் பண விடையும் திரிகடுது வெதுப்பி பொடி செய்து, வெறுகடியும், தேனிலும் இஞ்சிச் சாறுவிட்டு குடுக்கவும். கெந்தகத் தயிலம், வெள்ளாட்டுயெலும்பு சம்மூலம் யிடித்து பததுக் களஞ்சி கெந்தகம் போட்டு தயிலம் யிறக்கி வெளியத்தில் கொடுக்கவும்.

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 925ஐ ஒத்தது. உரைநடையால் ஆனது. பதிப்பிக்கப்பட வில்லை.



வரிசை எண்: 1872

சுவடி எண்: 928

வைத்தியாத் திரட்டு

எடுகள்: 43. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: தொகுப்பு. அளவு 26×3 செ.மீ. கி. எண்ணிக்கை 1000. எழுத்து: தமிழ் ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

நல்லெண்ணை நெய்யுடன் வெழக்கெண்ணை
யோன்தாம் நலம் பேர் படியதாக
மெய்யான பொன்னுநித கரையுட
தொட்டியும் மேலான மொசுமொசுக்கை
சொல்லுறேன் ஆவின்பால் படிச்சாற் படி வேகவைத்து

முடிவு

வங்க பஷ்டப்பம்
அதையெடுத்து வேலிப்பருத்திச் சாற்விட்டு அறைத்து அஞ்சுபுடம் போட பஷ்டப்ப மாகும். அதையெடுத்து மேகம் யிருப்பதியொன்னுக்குக் குடுக்கலாம் கை கண்டது-
காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 927ஐ ஒத்தது.

05 - போடாடு

வரிசை எண்: 1873

சுவடி எண்: 929

அகத்தியார் - 16

எடுகள்: 6. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: இரசவாதம். அளவு: 21×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ்-ஆசிரியர்: அகத்தியார். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

ஆதித்தன்றுளே போற்றி அனைத்தையும் தொகுத்து
பார்த்துப் பாவிகளான நோயின் பல பிணிதீர வேண்டிப்
பூதன் பஞ்சபூதச் சரக்கிளில்ப் புனிதமாக
ஹதியின் பதினாறுக்குள் சாற்றுரேன் தரணி மீதே

—க

முத்து

உரைத்திட்டேன் கெந்தி அரிதார குதம்
ஒன்றாகத் தானுறைத்து திரியில் யூட்டித்
திறைத்திட்டேன் வேப்பெண்ணெய்
விழக்கில் விட்டு நினவாக நின்று

— யச

அகத்தியர்
பதினாறு முற்றும்

காலம்

இல்லை

குறிப்பு

அகத்தியர் 16 என்ற தலைப்பில் பல சுவடிகள் மகாலில் உள்ளன. சுவடி எண் 700 (F) சுவடி எண் 432 (o) சுவடி எண் 426 (e) 236 (e), 236 (D) 578 (a) 186 (a) 311 (e) இவற்றிலிருந்து வேறுபட்டது. இரசவாத முறைகள் இடம் பெற்றுள்ளன. பதிப்பிக்கப்படாத சுவடி.



வரிசை எண்: 1874

சுவடி எண்: 930

ரோமாரிலி - 20

ஏடுகள்: 7. சுவடியின் நிலைமை: நல்ல நிலை. பக்கத்திற்கு: 7 வரிகள்.
பொருள்: உரைநடை, பாடல் விரலியது. அளவு: 26×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: ரோமாரிலி முழுமை: முறிறுமுளது.

தொடக்கம்

நித்தமுடன் ரோமாரிசி பூதலத்தில்
நெரிகெட்ட மானிடர்க்கும் மருந்து சொல்லக்
காதலுடன் கணபதியை தியானம் செய்து
கார்மேக நிறமுடைய தயிலம் போக்கும்
ஆதலால் மருந்துவகை சொல்லக் கேளும்

முடிவு


விளக்கண்ணெய் படி $\frac{1}{2}$ (இ), விளவிச்சாற்படி $\frac{1}{2}$ (இ) யீரவெங்காயம் சாற்படி $\frac{1}{2}$ (இ), சீரகம் பலம் $\frac{1}{2}$ (இ), விளவியிலை பலம் $\frac{1}{2}$ (இ), யிதை ரெண்டையும் அரைத்து உருண்டை செய்து, மூன் யென்னெய் வெந்து தண்ணி போல் ஆன பின்பு யிந்த உருண்டையை போட சிவக்கும். அதை யிறக்கி வைக்கவும். வெட்டைச் சூடு, வெள்ளை, அசரிக்கை திரும்.

காலம்

இல்லை

குறிப்பு

பதிப்பானதாகத் தெரியவில்லை. பாட்டும் உரைநடையும் கலந்த தொகுப்பு எனத் தோன்றுகின்றது.



வரிசை எண்: 1875

சுவடி எண்: 931

நந்தீசுர் கருக்கிடை - 300

எடுகள்: 34. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள் பொருள்: மருத்துவம். அளவு: 25×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: நந்தீசுர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

காப்பு

மூலம் என்ற கணபதியின் பாதம் போற்றி

முத்தி பெற்ற சுழி முனையின் முனை மேல் நின்று

கோலம் யென்ற குண்டலிக்குள் குகை தான் உண்டு

குகை தனிலே குருபரனும் அம்மை வாழ்வார்

முடிவு

“பதிவாய்க் கண்டு பழக்கத்தால் வாசி நின்ற தலமுங்கண்டு

சித்தி பெற்ற கருவிநீட குட்சங்கண்டு

தெளிந்த மதிமாயை விட்டுச் சிவமே என்றுச்

சுத்தி நின்ற இடங்கான்படுயே.”

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 445 (G) 469 (O) 432 (H) என்ற சுவடிகள் இத்தலைப்பில் உள்ளன. சுவடிஎண் 432 (H)யின் முதல்பாடல், இச்சுவடியின் முதல் பாடலுடன் ஒத்துள்ளது. இத்தலைப்பில் நூல் பதிப்பாகி உள்ளது.



வரிசை எண்: 1876

சுவடி எண்: 932

புச்சன்டார் வாக்கீயம் - 80

எடுகள்: 5. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: தத்துவம். அளவு: 25×25 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: புச்சன்டார். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

சிறந்த பராபரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமிதியுஞ் சுடார்மூன்றாகி
பரந்தருளும் ஜம்பூதமாய்கை தோன்றி
பல்லாயிரங்கோடி யண்டம் படைத்த போதும்

—க

...

முடிவு

காரடா கோடான் காடி சித்து
குறித்திடவே யாடுமா பிறமத்தாலே
வீரடா யின்னாலைக் கொடுத்திடாதே
வெத்தியுடன் யெண்பதி விளங்க முற்றே

—எசு

காலம்

இல்லை

குறிப்பு

பெரிய ஞானக் கோவையில் “காகபுசன்டார் ஞானம் 80” என்ற தலைப்பில் பதிப்பாகி உள்ளது.



வரிசை எண்: 1877

சுவடி எண் 933

ஞானவெட்டியான்

எடுகள்: 11. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 12 வரிகள். பொருள்: தத்துவம், மருந்து செய்முறைகள் கலந்தது. அளவு: 24.5×4.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வெத்தித் தரும் ஞான வெட்டி ஆயிரத்மேலாக
வைத்தியத்தை விளம் புவேஷான்
சித்தமுள்ள காய சித்திமாய் சித்திரமான
வாத்தித்தி வசிய சித்தித்தல்வத்தில்
மின்னோர்கள் மரைத்த தெல்லாமியம்பினேன்

முடிவு

ரசகற்பூரமும், விங்கமும் கட்டு சாம்பிராணிகளு
ருபாயிடை பூலாதி கற்பூரம்-களு, ருபாயிடை
மனோசிலை 2 ரூபாயிடை கெந்தகம்-களு
ருபாயிடை.

காலம்

இல்லை

குறிப்பு

திருக்குறள் இயற்றிய ஆசிரியரினும் வேறுபட்டவர். மகால் சுவடி எண் 216.
இலிருந்து இது வேறுபட்டது. “ஞான வெட்டியான் 1500” என்ற தலைப்பில்
பதிப்பாகி வெளிவந்துள்ளது. இதில் வேறு சில ஏடுகளும் கலந்துள்ளது.



வரிசை எண்: 1878

சுவடி எண்: 934

அகத்தீயர் குழப்பு-50

ஏடுகள்: 10. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள்.
பொருள்: மருந்து செய்முறை அளவு: 33.5×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 500.
எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

காசினியில் மானிடற்குப்பினியே நீங்க
கருத்துடைய அகவிதியனார் பாடல் தன்னை
.... தீர்க்குழம்பு தன்னை வேதாந்தம் பாடி விட்டேன்
சுத்தியாக ஆசினியில்சு சித்தாந்தம்

முடிவு

உஷ்டினங்களாறும் நீராகுஞ்
செந்தாரம் பணவிடையினோடு
நெத்தி பெற சித்தயிலத்தினாட்ட பேரான

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 159 (b) 594, 595, 745 (E) என்பன ஒத்துள்ளன. இம்மருந்து
இன்றும் மருத்துவ உலகில் கையாளப்பட்டு வருகின்றது. இதில் வேறு சில சுவடிகளும்
கலந்துள்ளன. தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பித்துள்ளது.



வரிசை எண்: 1879

சுவடி எண்: 935

இரசவர்க்கத் தீரட்டு நூல்

எடுகள்: 120. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 4. வரிகள். பொருள். பண்பு மற்றும் நோய்களின் இயல்புகள். அளவு: 39×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அறிய இயலவில்லை. முழுமை: முற்றற்றது. தொடக்கம்

மண்ணின் குணம் — விவண்பார

பூசலிரணம் — பொருமல் போம் பொன்றுதலே பூசியிட்டு விடுதலை சொசையுள்ள பண்ட மதிலுண்டா நெசமதாய்த் தேவை கூடிய சூத்திரத்தில் திண்டிடதற் பாண்டு சிறக்கு மிகத் தேவைமொழியைக் கொண்டறிந்து மன் குணத்தைக் கூறு.

முடிவு

சுந்திப்பாய்க்குணம்

—க

சாதிப்பாய்ச் சீதளமாஞ் சாருமே மூலம்
பேதிக்குட சீதம் பிசறுமே வாதிக்குஞ்
சீத சரங் கானுந் தீராத்தலை பாரங்
மேத மிகுமென்றே யியம்பு

காலம்

இல்லை

— சுளசுதா

குறிப்பு

பதார்த்த குண சிந்தாமணியைப் போன்ற பொருள் பண்பு நூல். பதிப்பாக வில்லை, இதில் ஜிம் பூதங்களின் இயல்பு, உண்ணும் பொருள்களின் இயல்பு தீரும் நோய்கள் என்பன பற்றிக் கூறுகின்றது.

வரிசை எண்: 1880

சுவடி எண்: 936

அகத்தீயர் வாதத்தீறவு கோல்

எடுகள்: 135. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: இரசவாதம். அளவு: 34.5×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 5000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றற்றது. தொடக்கம்

ஆதியந்தா மேநிறைந்த சோதிபாதம் (d) 931 சால வாய கூடாய
அகண்டபரி பூரணத்தொல் ... கிடைக்க விரும்புகிறது முடிவு
... யாய் முப்பொருளும் மூன்றும் யொன்றாய். பழுவிட வாய்ந்து
பறவெளியாய் நின்ற பறவெளியாய்

கரலம்

இல்லை

குறிப்பு

பதிப்பாகாத சுவடி “சாலத்திரட்டு என்ற மகால் சுவடி எண் 288 (1) 417 (a) 417 (b) 417(c) 418 (D) என்ற சுவடுகளிலிருந்து மாறுபட்டது.



வரிசை எண்: 1882

937-b

அகத்தீயர் பெருநால் வைத்தீயா் முதற்காண்டம் - 300

எடுகள்: 42. சுவடியின் நிலைமை: மிகச்சிதலம். பக்கத்திற்கு: 15 வரிகள். பொருள்: மருத்துவம். அளவு: 30×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றுமளது.

தெரட்க்கம்

ஆயிரத் திருநாற் முன்னுபா
லாய்ந்து முதற்காண்ட குங்குத்திரம்

தாயெனக் குரைக்க யானும்
சாத்திய நாலு தானே.

—1—

முடிவு

உண்டு குருவுண்டு மருந்து முன்டு
உலகமுன்டு நன்மையுண்டு புதலியுண்டு
கண்டுபார் சிவனுண்டு பூசை யுண்டு
கருத்துண்டு வளியுண்டு விலியு முன்டு

முற்றும்

கரலம்

இல்லை.

குறிப்பு

மகால் சுவடி எண் 437 (a)ஐப் போன்றது, பதிப்பிக்கப்படாத சுவடி.



வரிசை எண்: 1883

சுவடி எண்: 937-c

அகந்தீயர் பெருநால் வைத்தியம் 2-ம் காண்டம்-300

எடுகள்: 50. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மருத்துவம். அளவு: 30×5. செ.மீ. கி.எண்ணிக்கை: 2500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

காண்டமென்ன நாகரசஞ் சொல்லக் கேளு
கடியகோ டக்காலை கொடுப்பை விளி
ஆண்டதொகு வேவிச்சா ரணையின் சாறும்
அப்பனே செருப்படியின் சாறும் கூட்டி

முடிவு

விரைந்தெழுந்த மூன்றெழுத்தின் தீட்சை பாரு
விளப்போம் வைத்திய காண்டத்தில் சொன்னோம்.

நிரைந்திருந்த சுத்தியடா அண்டபிண்டம்
நேர்ந்திருந்த சிவகளையே வெளியுமாச்சு

காலம்

இல்லை

குறிப்பு

சுவடி எண் 936 (b)யின் தொடர்ச்சி மகால் சுவடி 437 (a) போன்றது.

வரிசை எண்: 1884

சுவடி எண்: 937-d

அகந்தீயர் பெருநால் வைத்தியம் 3-ம் காண்டம்-300

எடுகள்: 40. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 15 வரிகள். பொருள்: மருத்துவம் அளவு: 30×5 செ.மீ. கி.எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர் முழுமை: முற்றற்றமாது.

தொடக்கம்

காரணமாம் நூல்வெளி கடந்து நின்ற
கற்பக்கே விற்பனைமே மவன வாழ்வே
பூரணமே பஞ்சகர்தா யகுபி யான
புன்னியமே நின்னையமே பொருளே வேத

முடிவு

காண்டவளி முன்னே யல்லால் வேறே
கருதவில்லை வேறொருத்தர் நூல்பாத் தேது
தூண்டவளைக் கெரியுமென்று முன்னோர் சொன்ன
சொல்படியே வித்தைவயித்திய போம் வாதம்
முற்றும். பொதிகை சுவாமி துணை.

காலம்

இல்லை

குறிப்பு

இது சுவடி எண் 936 (c) யின் தொடர்ச்சியாகும். பதிப்பிக்கப்படவில்லை.

வரிசை எண்: 1885

சுவடி எண்: 937(c)

அகத்தியர் பெருநாள் வைத்தியம் நாலாங் காண்டம்

எடுகள்: 50. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 10 வரிகள்.
பொருள்: மருத்துவம். அளவு: 30×5 செ.மீ. கி. எண்ணிக்கை: 2500. ஏழுத்து:
தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றுமுளது.

தொடக்கம்:

முன்னுரைத்த காண்டவளி முத்தமிழ்க்கு மாந்திரிய
முன்னுரைத்த திங்கள்முட் உம்பெளியாய் — பன்னுரைத்த
குஞ்சரமே மூலக் குமார விநாயகனார்
கஞ்சமலர்ச் சேவடியே காப்பு.

முடிவு

ஆனுவாயாயிரத் திருநூற் றையு
மீனுவா ராரனே விடாதே வெளிதனின்
குஞ்சவார் சாபந் துடருமே யுன்னை
கேளு நீ புராணமது கேள்ப்பது முற்றே.
குருபரங்கிய வெத்திவேல் முருகா சாவனை சன்முகா
சடாக்கர வித்தே துணை. குருவே துணை.

காலம்

இல்லை:

குறிப்பு

மகால் சுவடி எண் 436 (D)யின் தொடர்ச்சி. பதிப்பிக்கப்பட வில்லை.

வரிசை எண்: 1886

சுவடி எண்: 938

சுந்தக் கீரம் - இந்த சுந்த முதலியன

ஏடுகள்: 72. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 5 வரிகள் பொருள்: மருந்துப் பொருள்களை தூய்மை படுத்தும் முறைகள் அளவு: 30×2.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தெரடக்கம்

தெட்டினா முர்த்தி துணை
கஞ்சாமி துணை

ரசம் — ய குறையாமல் கலத்திலே விட்டு
மஞ்சள் பொடியிலும், ஓட்டரையிலும்
ஒவ்வொன்றிலே மூன்று நாளிகையில் தனித்
தனியே மத்திச்ச ஊதிப் போடவும்.

முடிவு

கோர அஞ்சனம்

துத்தியிலை சட்டியில் கருக்கி ஆமணக்கெண்ணையிற் போட இரு காதம் ஒடும்.
கள்ளரைப் பிடிக்கலாம். சகல பிரவத்தகமும் தெரியும். வால சண்முகங்கு துணை.

வேலு மயிலுந் துணை.

கந்த சுவாமி துணை.

கருசாமி துணை.

காலம்

இல்லை

குறிப்பு

சரக்குகளைத் தூய்மையாக்கி மருந்து செய்யப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி
கூறுவது. பதிப்பாகவில்லை. திரட்டு நால் எனலாம்.

வரிசை எண்: 1887

வரிசை எண்: 939

வைந்தியந் தீட்டு

ஏடுகள் 149. சுவடியின் நிலைமை: மிகச் சிதிலம். பக்கத்திற்கு: 5 வரிகள். பொருள்: தொகுப்பு நூல். அளவு: 29.5×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 5000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: பலர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

வாசாதி வேகியம்

காணலத்தில் கருமை ட்டு நில்லாது
கூடிய வாய்வள்ள தெல்லர நின்ற தின்ன
மதனில்ப் பயித்திய வாய்ப்பிதகணையுந்
துன்னுயர் சுவாச காசந் தீரும். துன்பந்தனை
யடக் குமாவலுடன் செய....ந்து ஆடாதோடை

முடிவு

வேம்பு மாகாளிக் கிழங்கு சீந்தி நாயுருவி
குரை நண்ணாரி வெள்ளூள்ளி மஞ்சள் காட்டம்
அதிமதுரம் வெம்பாடல் சென்னகாடி பழம்
சாதிக்காய் திரிபாலை ஓரோன்று மூன்று
களஞ்சு கூட்டிப் பொடி பண்ணி நாளி

காலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 927ஐப் போன்றது.

வரிசை எண்: 1888

சுவடி எண்: 940

அகத்தீயர் வாகடச் சூருக்கம்

ஏடுகள்: 233. சுவடியின் நிலைமை: மிகச் சிதிலம். பக்கத்திற்கு: 5 வரிகள்.
பொருள்: மருந்து செய்முறைகள் அளவு: $2\frac{1}{2} \times 3$ செ.மீ. கி. எண்ணிக்கை: 3000.
ஆசிரியர்: அகத்தீயர். எழுத்து: தமிழ். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

.....கிணேசன் பாதம் பணித்து முக்குணங்களா வாகடச் சுவடியெல்லாங் கை
.....வகைதெ கு.....ரு.....கம் விதியின் குளா.....ந்திடும் நோய் கட்கெல்லாம்
பொ...

முடிவு

சோமப்பா இந்த நூல்த் துகையே தென்றால்த்
துளாயிரத்து ஒன்றனவே சொல்லும் வேதம்
நாமப்பா உன்படி சொல்லி வைத்தோம்
நாதாக்களே சுடாசத்தால்ச் சூத்திரந்தான்

முத்தே

(ஆளுள)

அத்தீயபர பகவான் குத்திர வாகடம் முகிந்தது முற்றும். குருபாதமே கெதி
சொக்கவிங்கம் துணை.

காலம்

இல்லை

குறிப்பு

பாடல்களின் எண்ணிக்கை 901 என்று வருவதால் நூல் 901 பாடல்களை உடையது எனலாம். பதிப்பானதாகத் தெரிய வில்லை.



வரிசை எண்: 1889

சுவடி எண்: 941

ரோமாவி ஜாலம் - 500

எடுகள்: 80. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம் பக்கத்திற்கு: 5 வரிகள். பொருள்: தந்திர வித்தைகள் உள்ள நூல் (MAGIC). அளவு: 21×3.5 செ.மீ. கி.எண்ணிக்கை: 1500 எழுத்து: தமிழ். ஆசிரியர்: ரோமாவி. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

ஆதியாய் நிரைந்திருக்குஞ் சோதி பாதம்

அரனோடு உணையானும் நிறுவாணி பாதன்

சோதியாம் யென் குருவாம் நந்திபாதஞ்

சுருக்காக ரோமானுந்தான் குட்டுவேனே

முடிவு

நீட்டினாலுன் குலமு நீசனாகும்

நிற்மயமாய் நீசனாய் நிரைந்து போவாய்

பூட்டி யிட்சிக் கெல்லா மொளிந்து போகும்

புத்திரனே குருடாகப் போவார் தானே

—சுக்கா

காலம்

இல்லை

குறிப்பு

தந்திரவித்தைகளைச் செய்யும் முறைகளைக் கூறும் நூல். பதிப்பானதாகத் தெரியவில்லை.



வரிசை எண்: 1890

சுவடி எண்: 942

அகத்தீயர் யூரண குத்தீரம்-216

எடுகள்: 66 சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 6 வரிகள். பொருள்: வாத முறைகளி, முப்பு, கற்பம், என்பன கலந்தவை. அளவு: 28×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1500. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றற்றது.

வெறடக்கம்

ஓன்றான பூரணமு மாறாதார
 முரைப்பதற்கு மேலாறுந் தொண்ணுற்றாறும்
 பண்றான தீட்சைபதி னோன்றுரெட்டி
 பத்துடனே முப்பத்து ரெண்டு தீட்சை

—க

முடிவு

ஆமிந்த யிருநாற்றுப் பதினாறுக்குள் எடக்கிவைத்த
 பொருள்களெல்லாம் வெளியாட்சி சொன்னேன்
 ஓமிந்த வலகத் தின்னூல் கிட்டில் உலகத்தில்
 சித்திகளுண்டாய் போச்சு.

அகத்திஷ்பரர் எழுதிய பூரண சூத்திரம் எழுதி
 நிறைந்தது. முற்றும்.

காலம்

பராபர வருடம் மார்களி மீடுயன யேகாததி நட்செத்திரத்தில் இந்த பூரண சூத்திரம் எழுதினேன். அப்பகரை தொட்டியப்பட்டியிலிருக்கு குப்பண்டுது கறுப்பணன் கையெழுத்து. தேவிச் சுகாயம். குருபாதமே செதியாக வேண்டியது. திருமேணியம் மன துணை. கொசு குன்னுவிருக்கும் ஆதிப வண்ணநாடாள் மகன் முத்துமாரிபேடு எழுதி முகிந்தது. முற்றும், நந்தி அகத்தியந், போகர், அமரண்னாற்கமலற் சுந்தற மூர் பரம, புண்ணாக்கினாற் சொல் பிரம்மர் வந்தவிடையற் கருஞ்சு சொன்னிகண்டு பாத மச்சர் சந்ததம் சட்டரிவிழோம், கோரக்கர் தாள் துண்ணேயே.

குறிப்பு

இந்நால், பல பதிப்புகளைக் கண்டதாகும். மகால் சுவடி எண் 288 (F) 324 (G) 376 (D) இவற்றை ஒத்தது.



வரிசை எண்: 1891

சுவடி எண்: 943

கருவூர் பலதீர்ட்டு வாக்டம்

ஏடுகள்: 122. சுவடிப்பின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள்.
 பொருள்: மருந்து செய்த முறைகள். அளவு: 21.5×3.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000.
 எழுத்து: தமிழ். ஆசிரியர்: கருவூரார். முழுமை: முற்றுமுள்து.

தெரடக்கம்

பரங்கிப் புண்ணாக்குச் சினிக்கல்லை
 இறூப் போலே பொ செயிது
 பசுவின் வெண்ணையிட்டு யாதொருபுண்
 சிரங்குக்கும், மருந்து.—கருஞ்சீரகம்,
 சரவெங்காயம், கருணைாக்சி பிள்ளைகள் தானிகள்

முடிவு

ஓமம் கால்படி, நனைத்துக் கருவி அரிசி மாப்படக்கலுவி அரைத்து பசுவின் நெய்யில் களிக்கின்றி குடுக்கவும். நிசங்கயி கண்டது. குருவே துணை.

காலம்

இல்லை

குறிப்பு

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “கருவூரார் பல திரட்டு” என்ற பெயரில் உள்ள நாவிலிருந்து இச் சுவடி வேறானது. பதிப்பாகவில்லை.



வரிசை எண்: 1892

சுவடி எண்: 944

ராசாத்தீரம்

ஏடுகள்: 36. சுவடியின் நிலைமை: ஓரங்கள் சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: நாடி நால். அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை 1500. எழுத்து: தமிழ் ஆசிரியர் அறிய இயலவில்லை முழுமை: முற்றுமுளது.

தெரடக்கம்

காப்பு

ஜிந்து கரத்தெந்தை ஜம்பொற்றாள் பணிந்தால்

சிந்தையறு மெஞ்சுானஞ் சிதித்திக்கும்

நூல்

உமைமாதுக் கீச னுரைத்தாற் நாவின்

னைமையாப் பொருளை யறியச் — சுமையாப்

புவிமடந்தை பூமடந்தை பொன்மடந்தை யஞ்சொற்

கவிமடந்தை யிக்கதைக் கோர் காப்பு.

—க.

முடிவு

கவிசெய்தான் செப்பரிய தமிழரசு சிங்கன் மிக்க

செகழுனிவன் குத்திரத்திற் சேர்த்துச் சொன்னேன்

தப்பிலரு பத்தொன்பதுங் கற்றவல்லோர்

சகத்தில் வருஞ் சந்திரனில்த தாமிக்கோ

வாலை பராசத்தி.

—கூயகு

காலம்

சித்திரபானு ஸு ஆடிமீடு அமாவாசை வியாளக்கிழமை புணர்ப்புச் நட்செத்திரமும் பெற்ற சுப் தினத்தின் தலையனாடு பொருள்ளில் பேசுமாமலை வால குருநாதன் கடாட்சத்தில் கோளிஞ்சி வாடியில் தொப்பம்பட்டி கணக்கப்பிள்ளை, பெருமாள்பிள்ளை குமாரன் சாமன்பிள்ளையெழுதி உபதேசித்த சரளால் சாத்திரம் முற்றும் வால குருநாதன் துணை பரதேவதை கிருபை செய்யவும்.

குறிப்பு:

மூச்சுப் பயிற்சியை சரம் என்பார்கள். “தமிழரசு சிங்கன்” என்பவர் செய்தார் என்றும் இத்துடன் செக் முனிவரின் குத்திரம் சேர்க்கப் பட்டதாகவும் அறிய முடிகிறது. பதிப்பாகாத சுவடி.

வரிசை எண்: 1893

சுவடி எண்: 945

சட்டை முனிகாய் கற்பம்-100

ஏடுகள்: 19. சுவடியின் நிலைமை: நல்லநிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: மூலிகை மருந்துவம். அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: சட்டைமுனி. முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

சொல்லுகுறேன் வாருதி போல கபதீர் வீழுஞ்
சோதினைக்கு உண்ணாக்கின் குரியைக் கேளு
மல்லுகுறேன் சுழிமுனை மூன்றாகுங்கேது
சங்கு சக்கரம் போல நிற்கு மைந்தனே
அல்லுரைதின் பேறோ ரவிமதி தானென்பார்
ஆச்சரிய மிடை பின்னாயன் தராகுங்

—க

முடிவு

சிரப்பாவாத சித்தி ஞானசித்திகிகத்திலே
சிகத்திலே ஒழித்திட்டாரே
பராசத்தி துணை

—ஊகு

காலம்

சித்திரபானு ஸுஆனிமீத்தில் கோளிஞ்சிவாடி சாமன்பிள்ளைக்கு பேசுமாமலை வாலையானந்த கடாசத்தில் யெழுதினது. முத்தும். குருதுணையோகவும்.

குறிப்பு

“சட்டை முனிகாய் கற்பம் 100” பதிப்பான நூல். இச்சுவடி 3 ஆம் பாடலுடன் துவங்குகின்றது. மூலிகை கள்பற்றிய செய்திகள் அடங்கியது.

வரிசை



வரிசை எண்: 1894

சுவடி எண்: 946

அக்டீம்பர் பூரண நூத்திரம்-216

ஏடுகள்: 45. சுவடியின் நிலைமை: நல்லிலை. பக்கத்திற்கு: 7 வரிகள். பொருள்: உடல் தத்துவம், தீட்சை போன்றவைகள் உள்ளன. அளவு: 21×4 செ.மீ. கி.எண்ணிக்கை: 2000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தியர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

கார்செறி மெய்யன் வன்மை
கடவுளுக் காணாப்பாதம்
வோர்பொரு ஓண்டம் தன்பைப்
பூரண நாலிலோதத்
...
...

முடிவு

தாமிந்த சாத்திரதைக் கெளியா தீந்தால்
தலைதெறித்துப் போகுமடா சத்தியன் கொன்னேன்
நாமிந்தப்படி சொன்னோம் யோசிக் கீவாய்
நலமான பூரண குத்திரந்தான் முற்றே.
வாலை சத்தி துணை.

— உக க

காலம்

இல்லை

குறிப்பு

கொவிஞ்சி வாடியில் தொப்பம்பட்டி கணக்கப்பிள்ளை பெருமாள் பிள்ளை குமாரன் சாமன் பிள்ளை பேசும் மாமலைச் சார்வில் வாலையான்து கடாட்சத்தால் பூரண குத்திரம்.

முற்றும்.

இந்தால்பதிப்பு செய்யப்பட்டது. இதில் தத்துவம், ஆதாரம், தீட்சை, இரசமணி, காந்தப் பாத்திரம், கற்பம் உண்ணப் பத்தியம், கட்டு, மணி சன்னம், தியானம், தைலம்' அஞ்சனம் வைப்பு என்ற தலைப்புகள் உள்ளன.

—————

வரிசை எண்: 1895

சுவடி எண்: 947

இராமதேவர் சர்த்திரம் - 100

ஏடுகள்: 114. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 11 வரிகள். பொருள்: தத்துவம். அளவு: 20×4.5 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ்-ஆசிரியர்: இராமதேவர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

அண்டமெனுங் கேசரியாள் பாதங்காப்பு
 அருள்பெருகும் பூரணத்தி எறிவே காப்பு
 குண்டமெனுங் குண்டலியின் குறியே காப்பு
 குருவான பராபரத்தின் குணமே காப்பு. —க

முதிவு

பூசைபண்ணப் பூசைதனை அறிந்து கொண்டு
 பூரணமாய் வாசிதனை மூலத்தேத்தி
 நேசமுடன் ரேசக் பூரசமும் பண்ணி
 நின்வாக்குப்பகத்தில் பிசித்தாக்கால்
 பாசமுள்ள மதிசெயந்துாவி

— வாக்காரை

கரலம்

இல்லை

குறிப்பு

மகால் சுவடி எண் 468, 198 (ம) போன்றது. இது “கற்பம் ஆயிரம் என்ற வைத்திய காவியம் என்றும் வழங்கப்படும் பதிப்பான நூல் முழுமையான சுவடி.



வரிசை எண்: 1896

சுவடி எண்: 948

தெட்சினாழுர்த்தீக் கலைக்கீயானம் - 1200

எடுகள்: 164. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 8 வரிகள். பொருள்: மைவகைகள், கட்டுகள் 64 வகை சித்திகள் பற்றியது அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: தெட்சினாழுர்த்தி முழுமை: முற்றுமுள்ளது.

தொடக்கம்

பூரணத்தைப் பற்றிய லொன்றி
 புகளாள் மூவரை மூவரையில்க்
 காரணத்தை கண்ணாலே கருந்
 முக்கோண
 வாரணத்தை தொடருமே

...

முதிவு

அரிவாக மனதடங்கி மவுளமாக
 அப்பனே நூலெடுத்துப்பாருபாரு
 குரியான குருபத்தில் குளமாய் நின்னா
 குணமில்லா தங்களிடங் கூடவேண்டா

...

— களாக்காரை

காலம்

இல்லை

குறிப்பு

இது அகத்தியர் “அழுதக்கலைஞரானாம் 1200” என்றும் அழைக்கப்படும். பதிப்பாகி வெளிவந்துள்ளது.



வரிசை எண்: 1897

சுவடி எண்: 949

இராமதேவர் பட்சணி - 50

ஏடுகள்: 12. சுவடியின் நிலைமை: சிதிலம். பக்கத்திற்கு: 9 வரிகள். பொருள்: மருந்து செய்முறைகள், தத்துவம். அளவு: 40×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 1000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: இராமதேவர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

ஆதியிலே வாலை மனோன் மனிதான் கூவி
அழைத்திட்டு ஆதியந்த மறியச் சொன்னன்
சோதியிலே கருவுருவை வன்னிப்பாரு
சொல்ல வொன்னா வதிசயங்கள் தானேதோத்தும்.

—க

முடிவு

மனியான் நவமனிசைத் தகடாய்த் தட்டி

வளமான தயிலமதை மேலே பூசி
பனியான அகுவில் வைத்து புடத்தைப் போடு
பற்பமாய்ச் செந்தாரமாகும் பாரு

—கூடும்

ராமதேவர் பட்சணி முத்தும்.

—இய

காலம்:

இல்லை

குறிப்பு:

இது “இராமதேவரின் அட்டாங்கப் பட்சணி எனப்படும். தத்துவம், மருந்து செய்முறைகள் உள்ளது. மகால் 1991ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளது.”



வரிசை எண்: 1898

சுவடி எண்: 950

அகத்தீயர் வைத்தியம் - 205

ஏடுகள்: 110. சுவடியின் நிலைமை: மிகச்சிதிலம். பக்கத்திற்கு: 7 வரிகள். மருந்து செய்முறைகள். அளவு: 22×3 செ.மீ. கி. எண்ணிக்கை: 3000. எழுத்து: தமிழ். ஆசிரியர்: அகத்தீயர். முழுமை: முற்றற்றது.

தொடக்கம்

பூரணமாம் மும்முலம் பொரியிற் குடாம்.
 புகையெழும்பி மேகமதாய்ச் சிரசில் குடாம்
 காரணமாய்ந்தீர்க் கலந்து கண்ணில் நோயாங்
 கனவெழுந்த வாயுவினால் சூலை ரோக

—க

முடிவு

சய்ந்ததினாற் மோசமினிலை கொடுக்க வாங்கே
 சரின்னூவிற் சொன்னதெல்லாஞ் செய்வானானால்
 ஆய்ந்ததினா வென்னபலன் பார்த்தா வென்ன
 அப்பனே குருமுடிக்க அறியா மான்பார்

உள் (க)

காலம்

இல்லை

குறிப்பு

முதல் 3 ஏடுகளில் அகரவரிசை அட்டவணைப்பட்டுத்திக் கூறப்பட்டுள்ளது. 647 (G) 317 (K) சிவடி எண் 580 (D) யின் முதல் பாடல், அச் சுவடியின் முதல் பாடன் ஒத்துள்ள. “அகத்தீயர் வைத்திய பூரணம் 205” என்ற பெயரில் 1872இல் நூல் வெளியாகி உள்ளது. இரண்டும் ஒன்றா? என்பது அறிய முடியவில்லை.



